



# THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,111 — FRIDAY, JUNE 16, 1950

Published by Authority

## PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately.)

	PAGE		PAGE
Land Settlement Notices:—		Land Sales by the Settlement Officer:—	
Preliminary Notices .. .. .	—	Western Province .. .. .	—
Final Orders .. .. .	519	Central Province .. .. .	—
Land Sales by the Government Agents:—		Southern Province .. .. .	—
Western Province .. .. .	—	Northern Province .. .. .	—
Central Province .. .. .	—	Eastern Province .. .. .	—
Southern Province .. .. .	—	North-Western Province .. .. .	—
Northern Province .. .. .	—	North-Central Province .. .. .	—
Eastern Province .. .. .	—	Province of Uva .. .. .	—
North-Western Province .. .. .	—	Province of Sabaragamuwa .. .. .	—
North-Central Province .. .. .	—	Land Acquisition Notices .. .. .	522
Province of Uva .. .. .	—	Notices under the Land Development Ordinance .. .. .	—
Province of Sabaragamuwa .. .. .	—	Land Redemption Notices .. .. .	526
		Land Resumption Notices .. .. .	—
		Miscellaneous Land Notices .. .. .	526
		Lands under Peasant Proprietor Scheme .. .. .	—

PART VI published with this Issue contains List of Jurors and Assessors

## Final Orders

### LAND SETTLEMENT ORDINANCE

#### Settlement Order No. 1,040 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No. 8,313 of September 3, 1937, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Irihaminnegama in the Ihala Otota Korale of the Hinjala hatpattu of the Kurunegala District in the North-Western Province and described as lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 23, 25, 26, 27, 29, 30, 31, 32, 33, 34, 37, 38, 39, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 56 and 58 in block survey village plan No. 2,984 (*vide* Settlement Notice No. 1,605):

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance:

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance, do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this eleventh day of March, 1950.

D. C. L. AMARASINGHE,  
Assistant Settlement Officer.

#### SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
1	59	23 3 15	—	5 (1)	The Crown	—	—	—	—
1	60	20 1 33	—	5 (1)	The Crown	—	—	—	—
1	61	14 1 29	—	5 (1)	The Crown	—	—	—	—
1	62	1 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
1	63	7 3 28	—	5 (1)	The Crown	—	—	—	—
1	64	17 1 8	—	5 (1)	The Crown	—	—	—	—
1	65	0 1 13	—	5 (1)	The Crown	—	—	—	—
2	—	4 0 25	—	5 (1)	The Crown	—	—	—	—
3	66	8 2 39	—	5 (1)	The Crown	—	—	—	—
3	67	3 3 24	—	5 (1)	The Crown	—	—	—	—
3	68	29 3 26	—	5 (1)	The Crown	—	—	—	—
3	69	4 0 29	—	5 (1)	The Crown	—	—	—	—
3	70	0 1 19	—	5 (1)	The Crown	—	—	—	—
3	71	2 0 5	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
3	72	6 3 23	—	5 (1)	The Crown	—	—	—	—
3	73	0 2 23	—	5 (1)	The Crown	—	—	—	—
3	74	11 0 19	—	5 (1)	The Crown	—	—	—	—
3	75	0 1 15	—	5 (1)	The Crown	—	—	—	—
3	76	0 1 26	—	5 (1)	The Crown	—	—	—	—
3	77	0 1 10	S 22,950	5 (4) (c)	Wijekoon Mudiyansele Mudiyanse of Irihaminnegama	—	Kurunegala B 296	168	168

Lot No.	Sub-divisional Lot No.	Extent.	No of Title Plan.	Sub-section under which settled.	On whom settled.	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.).	Land Register Office at which registered.	Volume No.	Folio No.
3	78	0 1 39	S 22,950	5 (4) (c)	Wijekoon Mudiyanseleage Mudiyanse of Imihaminnegama	—	Kurunegala B	296	168
3	79	1 2 5	S 22,952	5 (4) (c)	(1) Iriyagollegedara Appuhamige Kalu Banda, and (2) Iriyagollegedara Appuhamige Tikiri Banda, both of Imihaminnegama	Settled in undivided shares of one-half each	Kurunegala B	296	169
3	80	1 0 37	S 22,945	5 (4) (c)	Dissanayaka Mudiyanseleagedara Maningamugedara Kalu Banda of Imihaminnegama	—	Kurunegala B	296	170
3	81	0 2 4	S 22,953	5 (4) (c)	Wijekoon Mudiyanseleage Kapuruhamy of Imihaminnegama	—	Kurunegala B	296	171
3	82	1 2 4	S 22,958	5 (4) (c)	Wijekoon Mudiyanseleage Ukku Bandage Kiri Banda of Imihaminnegama	—	Kurunegala B	296	172
3	83	1 3 27	S 23,002	5 (4) (c)	Dissanayaka Mudiyanseleage Mudalhamige Kalu Banda of Imihaminnegama	—	Kurunegala B	296	173
3	84	0 2 22	S 22,992	5 (4) (c)	Wijekoon Mudiyanseleage Dingiri Amma alias Kuma of Imihaminnegama	—	Kurunegala B	296	174
3	85	1 0 7	S 22,959	5 (4) (c)	Maningamugedara Appuhamy of Imihaminnegama	—	Kurunegala B	296	175
3	86	1 0 2	S 22,960	5 (4) (c)	Dissanayaka Mudiyanseleage Kalu Banda of Imihaminnegama	—	Kurunegala B	296	176
3	87	0 1 0	S 22,950	5 (4) (c)	Wijekoon Mudiyanseleage Mudiyanse of Imihaminnegama	—	Kurunegala B	296	168
3	88	1 1 26	S 23,000	5 (4) (c)	Dissanayaka Mudiyanseleage Appuhamy of Imihaminnegama	—	Kurunegala B	296	177
3	89	1 0 4	S 22,961	5 (4) (c)	Wijekoon Mudiyanseleage Mutu Banda of Imihaminnegama	—	Kurunegala B	296	178
3	90	1 2 4	S 22,943	5 (4) (c)	On the persons mentioned in note (1) below	Vide note (2) below	Kurunegala B	296	179
<p>Note (1) :—(1) Maningamugedara Pinchi Banda of Imihaminnegama, (2) Maningamugedara Ukku Banda now Imihaminnegama Dhammajoti Thero of Anuragala Vihare, Katugastota, Central Province, and (3) Maningamugedara Mutu Menika of Imihaminnegama.</p> <p>Note (2) :—Settled in undivided shares of one-third each.</p>									
3	91	1 0 5	S 22,962	5 (4) (c)	Maningamugedara Bandi Menika of Imihaminnegama	—	Kurunegala B	296	180
3	92	1 0 8	S 22,963	5 (4) (c)	(1) Dissanayaka Mudiyanseleage Ranhamige Ukku Banda, (2) Dissanayaka Mudiyanseleage Ranhamige Dingiri Amma, (3) Dissanayaka Mudiyanseleage Ranhamige Punchu Banda, (4) Dissanayaka Mudiyanseleage Ranhamige Punchi Menika, (5) Dissanayaka Mudiyanseleage Ranhamige Heen Banda, and (6) Dissanayaka Mudiyanseleage Ranhamige Ran Menika, all of Hantanagama	Settled in undivided shares of one-sixth each, subject to the life-interest of Hantanahamy Mudiyanseleage Ukku Amma of Hantanagama	Kurunegala B	296	181
3	93	1 2 28	S 22,964	5 (4) (c)	Dissanayaka Mudiyanseleagedara Abasin Banda of Imihaminnegama	—	Kurunegala B	296	182
3	94	0 3 6	S 22,939	5 (4) (c)	On the persons mentioned in note (3) below	Vide note (4) below	Kurunegala B	296	183
<p>Note (3) :—(1) Wijekoon Mudiyanseleage Ukku Amma, (2) Wijekoon Mudiyanseleage Dingiri Amma, and (3) Wijekoon Mudiyanseleage Kalu Banda, all of Imihaminnegama.</p> <p>Note (4) :—Settled in undivided shares of one-third each, subject to the life interest of Dissanayaka Mudiyanseleage Dingiri Bandage Ukku Amma of Imihaminnegama.</p>									
3	95	0 1 39	S 22,954	5 (4) (c)	Wijekoon Mudiyanseleage Kapuruhamy of Imihaminnegama	—	Kurunegala B	296	184
3	96	0 1 35	—	5 (1)	The Crown	—	—	—	—
3	97	1 0 5	S 22,965	5 (4) (c)	Dissanayaka Mudiyanseleage Kiri Banda of Imihaminnegama	—	Kurunegala B	296	185
3	98	1 0 1	S 22,955	5 (4) (c)	Dissanayaka Mudiyanseleage Dingiri Banda Dissanayaka of Kalagirilen Vihare, Makulmada, Matale District	—	Kurunegala B	296	186
3	99	0 1 26	S 22,994	5 (4) (c)	Penalabodegedara Tikiri Banda of Imihaminnegama	—	Kurunegala B	296	187
3	100	0 2 1	—	5 (1)	The Crown	—	—	—	—
3	101	1 2 0	S 22,941	5 (4) (c)	Dissanayaka Mudiyanseleagedara Dingiri Amma of Imihaminnegama	—	Kurunegala B	296	188
3	102	30 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
3	103	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
4	—	1 1 36	—	5 (1)	The Crown	—	—	—	—
5	—	2 0 0	—	5 (1)	The Crown	—	—	—	—
6	112	4 1 39	—	5 (1)	The Crown	—	—	—	—
6	113	0 0 23	—	5 (1)	The Crown	—	—	—	—
6	114	7 3 28	—	5 (1)	The Crown	—	—	—	—
7	115	1 3 12	—	5 (1)	The Crown	—	—	—	—
7	116	50 3 10	—	5 (1)	The Crown	—	—	—	—
7	117	1 2 33	—	5 (1)	The Crown	—	—	—	—
7	118	0 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
7	119	4 2 28	—	5 (1)	The Crown	—	—	—	—
7	120	0 3 39	S 22,951	5 (4) (c)	Wijekoon Mudiyanseleage Mudiyanse of Imihaminnegama	—	Kurunegala B	296	189
7	121	0 2 29	S 22,966	5 (4) (c)	Maningamugedara Punchi Menika of Imihaminnegama	Subject to the life interest of Hapu Dahaneka Mudiyanseleage Kiri Menika of Imihaminnegama	Kurunegala B	296	190
7	122	0 1 33	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No.	Extent.	No. of Title Plan.	Sub-section under which settled.	On whom settled.	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.).	Land Register Office at which registered.	Volume No.	Page No.
7	123	1 0 7	S 22,966	5 (4) (c)	Maningamugedara Punchi Menika of Imihaminnegama	Subject to the life interest of Hapu Dahaneke Mudiyansele Kiri Menika of Imihaminnegama	Kurunegala B	296	190
8	—	4 1 2	—	5 (1)	The Crown	—	—	—	—
9	—	1 3 14	—	5 (1)	The Crown	—	—	—	—
10	—	0 2 20	S 22,934	5 (4) (c)	Maningamugedara Ran Menika of Imihaminnegama	Subject to the life interest of Hapu Dahaneke Mudiyansele Kiri Menika of Imihaminnegama	Kurunegala B	296	191
12	124	0 3 2	S 22,966	5 (4) (c)	Maningamugedara Punchi Menika of Imihaminnegama	Subject to the life interest of Hapu Dahaneke Mudiyansele Kiri Menika of Imihaminnegama	Kurunegala B	296	190
12	125	0 0 25	—	5 (1)	The Crown	—	—	—	—
13	—	0 1 25	—	5 (1)	The Crown	—	—	—	—
14	—	1 3 20	—	5 (1)	The Crown	—	—	—	—
15	—	6 2 29	—	5 (1)	The Crown	—	—	—	—
16	—	0 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
17	126	0 0 36	—	5 (1)	The Crown	—	—	—	—
17	127	0 0 18	—	5 (1)	The Crown	—	—	—	—
17	128	0 2 33	—	5 (1)	The Crown	—	—	—	—
18	—	0 3 18	—	5 (1)	The Crown	—	—	—	—
19	—	1 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
23	108	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
23	109	1 1 5	—	5 (1)	The Crown	—	—	—	—
25	104	1 1 32	S 22,950	5 (4) (c)	Wijekoon Mudiyansele Mudiyanse of Imihaminnegama	—	Kurunegala B	296	168
25	105	1 3 37	S 22,954	5 (4) (c)	Wijekoon Mudiyansele Kapurahamy of Imihaminnegama	—	Kurunegala B	296	184
26	—	1 1 23	—	5 (1)	The Crown	—	—	—	—
27	—	0 0 23	—	5 (1)	The Crown	—	—	—	—
29	129	1 1 25	—	5 (1)	The Crown	—	—	—	—
29	130	0 2 31	—	5 (1)	The Crown	—	—	—	—
30	131	1 0 33	—	5 (1)	The Crown	—	—	—	—
30	132	1 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
30	133	6 2 1	—	5 (1)	The Crown	—	—	—	—
30	134	0 3 31	S 22,934	5 (4) (c)	Maningamugedara Ran Menika of Imihaminnegama	Subject to the life interest of Hapu Dahaneke Mudiyansele Kiri Menika of Imihaminnegama	Kurunegala B	296	191
30	135	1 0 4	S 22,956	5 (4) (c)	(1) Wijekoon Mudiyansele Punchi Banda of Imihaminnegama, (2) Wijekoon Mudiyansele Dingiri Banda of Konwewa, and (3) Wijekoon Mudiyansele Ran Menika of Ambagaswewa	Settled in undivided shares of one-third each, subject to the life interest of Wijekoon Mudiyansele Bandi Menika of Imihaminnegama	Kurunegala B	296	192
30	136	1 0 8	S 22,957	5 (4) (c)	Wijekoon Mudiyansele Heen Banda of Imihaminnegama	—	Kurunegala B	296	193
30	137	0 2 23	S 22,936	5 (4) (c)	Dissanayaka Mudiyanseledara Mudiyanse of Imihaminnegama	—	Kurunegala B	296	194
30	138	1 0 0	S 22,967	5 (4) (c)	Dissanayaka Mudiyansele Punchi Banda of Gurussa	—	Kurunegala B	296	195
30	139	0 1 4	—	5 (1)	The Crown	—	—	—	—
30	140	13 0 37	—	5 (1)	The Crown	—	—	—	—
31	—	28 2 38	—	5 (1)	The Crown	—	—	—	—
32	—	0 1 21	S 22,935	5 (4) (c)	(1) Dissanayaka Mudiyansele Kiri Banda of Imihaminnegama, and (2) Dissanayaka Mudiyansele Punchi Banda of Gurussa	Settled in undivided shares of one-half each	Kurunegala B	296	196
33	—	0 1 22	S 22,936	5 (4) (c)	Dissanayaka Mudiyanseledara Mudiyanse of Imihaminnegama	—	Kurunegala B	296	194
34	—	0 1 16	S 22,937	5 (4) (c)	(1) Wijekoon Mudiyansele Mutu Banda, and (2) Wijekoon Mudiyansele Heen Banda, both of Imihaminnegama	Settled in undivided shares of one-half each	Kurunegala B	296	197
37	—	0 2 22	S 22,938	5 (4) (c)	On the persons mentioned in note (3) above	Vide Note (4) above	Kurunegala B	296	198
38	—	0 0 27	—	5 (1)	The Crown	—	—	—	—
39	—	0 2 5	—	5 (1)	The Crown	—	—	—	—
43	141	0 1 20	S 22,993	5 (4) (c)	Wijekoon Mudiyansele Dingiri Amma alias Kuma of Imihaminnegama	—	Kurunegala B	296	199
43	142	0 2 16	S 22,995	5 (4) (c)	Penalabodegedara Tikiri Banda of Imihaminnegama	—	Kurunegala B	296	200
43	143	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
43	144	0 1 39	S 22,996	5 (4) (c)	Dissanayaka Mudiyansele Menikahamy of Imihaminnegama	—	Kurunegala B	296	201
44	—	0 1 26	S 22,940	5 (4) (c)	Dissanayaka Mudiyanseledara Dingiri Amma of Imihaminnegama	—	Kurunegala B	296	202
45	145	0 0 39	S 22,997	5 (4) (c)	On the persons mentioned in note (5) below	Vide note (6) below	Kurunegala B	296	203

Note (5) —(1) Dissanayaka Mudiyansele Kiri Menika, (2) Dissanayaka Mudiyansele Pasingu Menika, both of Imihaminnegama, and (3) Dissanayaka Mudiyansele Kalu Menika of Kuda Kekirawa.

Note (6) :—Settled in undivided shares of one-third each.

Lot No.	Sub-divisional Lot No.	Extent.	No. of Title Plan.	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
45	146	0 0 36	S 22,998	5 (4) (c)	On the persons mentioned in note (7) <i>Vide</i> note (8) below		Kurunegala B	296	204
<p><i>Note (7)</i> :—(1) Dissanayaka Mudiyansele Herathamige Pinchi Banda, (2) Dissanayaka Mudiyansele Herathamige Ran Banda, and (3) Dissanayaka Mudiyansele Herathamige Loku Banda, all of Medagedara.</p> <p><i>Note (8)</i> :—Settled in undivided shares of one-third each, subject to the life interest of Wijesundara Sabapati Mudiyansele Bandi Menika of Medagedara.</p>									
46	—	0 3 18	—	5 (1)	The Crown		—	—	—
47	—	0 3 7	S 22,942	5 (4) (c)	On the persons mentioned in note (1) <i>Vide</i> Note (2) above		Kurunegala B	296	205
48	—	0 2 24	S 22,944	5 (4) (c)	Dissanayaka Mudiyanselegera Maningamugedara Kalu Banda of Imihaminnegama		Kurunegala B	296	206
49	147	0 1 19	S 23,001	5 (4) (c)	Dissanayaka Mudiyanselegera Appuhamy of Imihaminnegama		Kurunegala B	296	207
49	148	0 1 22	S 23,003	5 (4) (c)	Dissanayaka Mudiyanselegera Mudalhamige Kalu Banda of Imihaminnegama		Kurunegala B	296	208
50	149	0 3 25	S 23,004	5 (4) (c)	Dissanayaka Mudiyanselegera Mutu Menika of Imihaminnegama		Kurunegala B	296	209
50	150	0 0 11	S 23,005	5 (4) (c)	Dissanayaka Mudiyanselegera Dingiri Bandage Kiri Menika of Imihaminnegama		Kurunegala B	296	210
51	—	0 2 26	S 22,947	5 (4) (c)	Dissanayaka Mudiyanselegera Banda of Imihaminnegama		Kurunegala B	296	211
56	—	0 2 1	S 22,949	5 (4) (c)	(1) Wijayakoon Mudiyanselegera Ukku Amma, and (2) Wijayakoon Mudiyanselegera Kiri Banda, both of Imihaminnegama	Settled in undivided shares of one-half each	Kurunegala B	296	212
58	151	0 0 4	—	5 (1)	The Crown		—	—	—
58	152	0 2 4	S 22,996	5 (4) (c)	Dissanayaka Mudiyanselegera Menikhamy of Imihaminnegama		Kurunegala B	296	201
58	153	0 1 3	S 22,940	5 (4) (c)	Dissanayaka Mudiyanselegera Dingiri Amma of Imihaminnegama		Kurunegala B	296	202
58	154	0 1 0	—	5 (1)	The Crown		—	—	—
58	155	1 1 9	S 22,997	5 (4) (c)	On the persons mentioned in note (5) <i>Vide</i> note (6) above		Kurunegala B	296	203
58	156	1 1 7	S 22,999	5 (4) (c)	On the persons mentioned in note (7) <i>Vide</i> note (8) above		Kurunegala B	296	213
58	157	0 3 33	S 23,005	5 (4) (c)	Dissanayaka Mudiyanselegera Dingiri Bandage Kiri Menika of Imihaminnegama		Kurunegala B	296	210
58	158	1 0 23	S 23,004	5 (4) (c)	Dissanayaka Mudiyanselegera Mutu Menika of Imihaminnegama		Kurunegala B	296	209
58	159	0 1 6	—	5 (4) (a)	Not claimed by the Crown		—	—	—
58	160	0 0 21	S 22,946	5 (4) (c)	Dissanayaka Mudiyanselegera Maningamugedara Kalu Banda of Imihaminnegama		Kurunegala B	296	214
58	161	0 1 24	—	5 (1)	The Crown		—	—	—
58	162	0 1 29	—	5 (1)	The Crown		—	—	—
58	163	0 3 39	S 23,006	5 (4) (c)	Wijayakoon Mudiyanselegera Kiri Banda of Imihaminnegama		Kurunegala B	296	215
58	164	0 2 2	S 23,007	5 (4) (c)	Wijayakoon Mudiyanselegera Ukku Amma of Imihaminnegama		Kurunegala B	296	216
58	165	0 1 18	S 22,948	5 (4) (c)	Dissanayaka Mudiyanselegera Banda of Imihaminnegama		Kurunegala B	296	217
58	166	0 3 1	—	5 (1)	The Crown		—	—	—
58	167	0 2 8	S 23,008	5 (4) (c)	Wijayakoon Mudiyanselegera Kiri Menika of Imihaminnegama		Kurunegala B	296	218
58	168	1 2 3	S 23,009	5 (4) (c)	Ratnayaka Mudiyanselegera Banda of Hapatgamuwa		Kurunegala B	296	219
58	169	1 0 9	S 23,010	5 (4) (c)	Wijayakoon Mudiyanselegera Punchirala of Imihaminnegama		Kurunegala B	296	220
58	170	1 0 7	S 23,011	5 (4) (c)	Wijayakoon Mudiyanselegera Appuhamy of Imihaminnegama		Kurunegala B	296	221
58	171	0 0 39	—	5 (1)	The Crown		—	—	—
58	172	28 2 2	—	5 (1)	The Crown		—	—	—

## LAND SETTLEMENT ORDINANCE

## Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above settlement order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

K. KANAGASUNDRAM,  
Land Commissioner.

Dated at Colombo, this 20th day of April, 1950.

## Land Acquisition Notices

Q 3415.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for village expansion, to wit :—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A. R. P.	
3	Kimbulwilawatta, Kimbulwilakumbura, Kimbulwilawattedeniya	Coconut estate contains paddy field, deniya, a pond, a coconut plant nursery, 7 tiled masonry buildings, 5 thatched mud buildings, 3 earth wells, 1 masonry well, 1 masonry sluice, 11 jak trees 10-30 years, 15 waldel 5-30 years, 14 mango 5-30 years, 13 kaju trees 3 years, 2 mangosteen trees 10 years, 2 beli fruit trees 10 years, 1 breadfruit tree 10 years, 2 orange trees 10 years, 2 arecanut trees 10 years, 2 hora trees 5-30 years, and new clearing for coconut contains stumps of old coconut trees and pits for plants and 2 coconut trees 5-20 years, 1 jak tree 30 years and 15 kaju trees 1-15 years and part of a cart track	L. R. Perera, Delgoda, Malwana	90	2 13

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
4	Kimbulwīlawatta <i>alias</i> Mapitigama-watta, Mapitigamawattekumbura-	Coconut estate 5-30 years, contains paddy fields, deniya, a water hole, a slab rock, 1 earth well, 1 masonry well, 3 tiled masonry buildings, 2 cadjan sheds, 1 thatched masonry building, 2 thatched cabook buildings, 2 thatched mud buildings and 14 jak trees 5-30 years, 16 waldel trees 5-30 years, 12 mango trees 5-30 years, 1 belin tree 5-30 years, 5 orange trees 10 years, 11 rambuttan 1-10 years, 1 jak plant nursery with 12 plants 1 year, 2 breadfruit trees 1-10 years, 2 amberalla trees 10 years, 4 sapodilla trees 10 years, 8 mangosteen trees 10 years, 5 pear trees 1 year, 2 durians 1 year, 336 kaju trees 5-10 years, and parts of cart tracks	H. A. Pieris, Agricultural Officer, Tangalla	103 1 25
5	Kimbulwīlawatta	Coconut garden 15-20 years, contains 2 tiled masonry buildings, 1 cadjan shed, 1 earth well, 3 jak trees 10-30 years, 3 waldel trees 15 years, 3 kaju trees 5 years, 3 mango trees 2 years, 19 arecanut trees 2-10 years	L. R. Perera, Delgoda, Malwana	9 3 12

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at this Kachcheri, on July 11, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests

The Kachcheri,  
Colombo, June 7, 1950.

S. J. WALPITA,  
Assistant Government Agent.

L. H. 656.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for alienation under the Land Development Ordinance (Village Expansion Scheme), to wit:—

Preliminary plan No. A 2,666. Village—Iddagoda

Lot	Name of Land	Description	Extent A. R. P.
1	Langs Land <i>alias</i> Pannitiowita Estate	Rubber 30-40 years, said to be owned by D. P. Samaranyaka of Alubomulla, Panadure	3 0 11
2	Do.	do.	45 1 0
3	Do.	Rubber 30-40 years, contains a footpath and garden contains 24 coconut trees and 2 mango trees 50 years, 2 jak trees 40 years, 2 jak trees, 12 orange trees, 1 jambu tree and 3 lime trees 2 years, 1 lime tree 10 years, 10 papaw trees 1-2 years, 13 plantain trees 1 year, one latrine (zinc roof and zinc walls), 2 permanent buildings (masonry walls and zinc roof) and a masonry well, said to be owned by D. P. Samaranyaka of Alubomulla, Panadure	10 2 16

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Kachcheri, Kalutara, on August 8, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Kalutara, June 12, 1950.

C. BALASINGHAM,  
Assistant Government Agent.

L. H. 657

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for alienation under the Land Development Ordinance (Village Expansion Scheme), to wit:—

Preliminary plan No. A 2,706. Village—Iddagoda

Lot	Name of Land	Description	Extent A. R. P.
2	Pallawakanda Estate <i>alias</i> Vogan Estate	Rubber 40-45 years, said to be owned by Vogan Tea Co of Ceylon, Ltd. (Agents:—Lee Hedges & Co., Ltd., Colombo)	0 2 24
5	Do.	do.	4 1 22
7	Do.	do.	8 1 29
9	Do.	do.	2 3 19
12	Do.	do.	9 0 6
17	Do.	do.	0 2 31
18	Do.	do.	2 1 10
20	Do.	Garden contains 3 orange trees 2-5 years, 5 coconut trees 50 years, 5 arecanut trees 3-10 years, 3 lime trees 5-10 years, 1 narang tree 5 years, 1 jak tree 5 years, 2 breadfruit trees 5-10 years, 81 plantain bushes, 27 rubber trees 40-45 years, a rubber nursery 2-3 years and vegetables, said to be owned by Vogan Tea Co. of Ceylon, Ltd. (Agents:—Lee Hedges & Co., Ltd., Colombo)	1 2 5
21	Do.	Rubber 40-45 years, contains 3 coconut trees 50 years and 7 arecanut trees 3-10 years, said to be owned by Vogan Tea Co. of Ceylon, Ltd. (Agents:—Lee Hedges & Co., Ltd., Colombo)	5 3 12
27	Do.	Rubber 40-45 years, said to be owned by Vogan Tea Co. of Ceylon, Ltd. (Agents:—Lee Hedges & Co., Ltd., Colombo)	1 3 7
28	Do.	do.	5 2 7

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Kachcheri, Kalutara, on August 3, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Kalutara, June 7, 1950.

C. BALASINGHAM,  
Assistant Government Agent.

L.D. 3902.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for K/Kehelwarawa Sinhalese Mixed School, to wit:—

Sup No 1 to F V. P. 115 Village—Morahenegama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
413	Karalmalawatta	Tea, contains mango, kitul, kaju, orange trees, &c., part of a temporary thatched mud hut and 1 temporary thatched hut (under construction)	H. W. K. Appuhami, K. M. Podisingho, K. M. Punchurala and M. K. Heenappu, all of Pitawela R. O., Hatton	1 0 0.9

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at D. R. O's Office, Nawalapitiya, on July 4, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Kandy, June 6, 1950.

V. J. H. GUNASEKARA,  
Assistant Government Agent.

L.D. 3886

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, a D. R. C road from Nattarampota to Yakgahapitiya, to wit:—

Preliminary plan No. A 1,516. Village—Nattarampota

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Gederagawakumbura	Paddy field	Kuda-Vitaranege Victor Seneviratne de Silva of Nattarampota, Kundasale	0	0	21.5
2	Ululheltonnewatta	Part of garden (no cultivation)	S. Kanawathpulle of Nattarampota, Kundasale	0	0	2

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Kandy Kacheheri, on July 10, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests

The Kacheheri,  
Kandy, June 6, 1950.

V. J. H. GUNASEKARA,  
Assistant Government Agent.

L.D. 3912.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, a public well at Udakumbura in Hurikaduwe Madige, to wit:—

Preliminary plan No. A 1,541. Village—Hurikaduwe Madige Udaganmedda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Ganadevikovilepansalewatta	Garden (no cultivation), contains a masonry well	G. Ratnapala Thero, of Hurikaduwe	0	0	1.6

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at V.C.'s Office, Hurikaduwe, on July 12, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kacheheri,  
Kandy, June 6, 1950.

V. J. H. GUNASEKARA,  
Assistant Government Agent

L.D. 4,033.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, Nilambe Estate village expansion, to wit:—

Preliminary plan No. A 1,570 Village—Palle Deltota

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Nilambe Estate	Forest and patana	The Peacock & Nilambe (Ceylon) Tea & Rubber Estates, Ltd., Agents: Boustead Bros., Ltd., Colombo	56	3	11
2	Do.	Low jungle	do.	2	1	17
3	Do.	Low jungle and patana (intermingled)	do.	14	1	33
4	Road	Road	do.	3	1	24
5	Nilambe Estate	Rubber (abandoned) 50 years	do.	80	1	19
6	Do.	do.	do.	62	3	27
7	Do.	Forest, low jungle and patana	do.	86	2	6
8	Road	Road (abandoned)	do.	1	2	33
9	Nilambe Estate	Tea	do, disputed by V. Sivanandan Pillai of Galaha, owner of adjoining land	0	1	37
10	Do.	Paddy field (abandoned)	The Peacock & Nilambe (Ceylon) Tea & Rubber Estates, Ltd., Agents: Boustead Bros., Ltd., Colombo	1	0	5
11	Do.	do.	do.	2	1	23
12	Do.	Garden contains a durian tree, mangosteen, jak, breadfruit, arecanut trees, &c., and a thatched mud hut	do.	1	1	14
13	Do.	Forest and low jungle	The Peacock & Nilambe (Ceylon) Tea & Rubber Estates, Ltd., Agents: Boustead Bros., Ltd., Colombo	72	2	25
14	Do.	Vegetable cultivation and garden contains jak, breadfruit trees, &c., and 3 zinc sheds, a zinc masonry latrine and part of a zinc mud garage	do.	0	3	17
15	Do.	Part of garden (no cultivation) contains a zinc masonry kovil	do.	0	0	5

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Kandy Kacheheri, on July 11, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kacheheri,  
Kandy, June 6, 1950.

V. J. H. GUNASEKARA,  
Assistant Government Agent.

No. LP. 6146.

HAVING been duly directed by the Honourable the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance of 1876", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for G/Kataluwa Government Central School, to wit:—

## Preliminary plan No. A 1,211. Village—Atadahewatugoda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Mahahena alias Katilituduwe-kurunduwatta	Coconut garden contains 1,260 coconut trees 25-60 years, 76 jak, 1 tamarind and 2 na trees 60 years, 7 mango, 1 bulu, 2 kon, 3 gan-del, 1 godapara and 1 dawata trees 25-40 years, 1 divul, 5 cashew, 1 jambu, 4 naran, 1 donga, 6 breadfruit, 2 bilin, 3 lime and 3 arecanut trees 10-20 years, 3 mud cadjan houses and an earth well	Mrs. V. E. Abayakon alias S. J. A. Abayakon, Pathma Vasa, Bomiriya, Kaduwela	13	0	18.4

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at the Galle Kachcheri, on July 11, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Galle, June 7, 1950.

V. P. VITTAACHI,  
Assistant Government Agent.

L. B. 1432

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the construction of a Maternity Home at Deiyandara, to wit:—

## Supplement No 1 to F. V. plans Nos. 82 and 83. Villages—Maduwala and Panditaporuwa.

## Plan No. F. V. P. 83

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
27	Udawatta alias Dodangasare-watta	Part of rubber land (no cultivation)	Mr. W. Balasuriya, Proctor, Matara	0	0	11.3
28	Do.	do.	do.	0	0	7.5

## Plan No. F. V. P. 82

21	Do.	Rubber contains 56 rubber trees 3-6 years and 1 mango tree 20 years	Mr. D. C. Wimalagunasekera, Deiyandara	0	2	22
22	Do.	Rubber contains 60 rubber trees 3-6 years and 1 kitul tree 5 years	Mr. W. Balasuriya, Proctor, Matara	2	0	33.4

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Deiyandara School on July 15, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Matara, June 13, 1950.

H. C. GOONEWARDENA,  
Assistant Government Agent.

HAVING been duly directed by the Honourable the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for paddy cultivation by landless villagers, to wit:—

## Preliminary plan No. A 927. Villages—Paddippalai and Arasaditivu

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Paddippolai Kandam	Paddy field	Aliyapodi Kadiramathamby of Paddippalai	..	..	23
2	Do.	do.	(1) S. Ehamparapillai of Arasaditivu, (2) V. Kumarasingham of Makiladitivu, (3) V. Manikapody of Kokkoddicholai	..	..	32
3	Do.	Paddy field and coconut garden contains 20 coconut trees 10-15 years, a permanent building with zinc roof and a masonry well	Kannapper Supramaniam of Arapattai	..	..	33
4	Do.	Low jungle	Aliyapody Kadiramathamby of Paddippalai	..	..	15
8	Paddippolai Kandam and Paddippolai Kadu	Paddy field and owita contains palmyra trees	do.	..	..	23
9	Paddippolai Kandam	Paddy field	do.	..	..	37
10	Do.	do.	do.	..	..	38
11	Do.	do.	Sinnethamby Samethamby of Vellavelli	..	..	26
12	Do.	do.	Sinnethamby Kanappapullai of Arapattai	..	..	4
13	Paddippolai Kadu	Low jungle	Aliyapody Kadiramapody of Paddippalai	..	..	18
14	Paddippolai Kandam	Paddy field	Kannapper Supramaniam of Arapattai	..	..	26
15	Do.	do.	(1) Alakipody Gnamuttu and (2) Muthathamby Ponnusamy, both of Paddippalai	..	..	15
16	Do.	do.	Palipody Chempapody of Paddippalai	..	..	39
17	Do.	do.	K. Markandu of Kokkoddicholai	..	..	30
18	Do.	Low jungle	Palipody Chempapody of Paddippalai	..	..	32
19	Do.	do.	(1) Kathamuttu Sinnemuttu and (2) Kathamuttu Thangama, both of Arapattai	..	..	4
20	Do.	Paddy field and paddy field (abandoned)	do.	..	..	36
21	Do.	do.	(1) Palipody Mylipody, (2) Palipody Kadiramapody, (3) Palipody Marakathepillai, (4) Aliyapody Kadiramathamby, all of Paddippalai, (5) Mylipody Kunchilapody, and (6) Kadiramapody Thangapillai of Eravur	..	..	28
22	Do.	Paddy field	do.	..	..	30
24	Do.	do.	Kadiramapody Vypahpody of Arasaditivu	..	..	0
25	Do.	Paddy field and paddy field (abandoned)	(1) Palipody Mylipody, (2) Palipody Kadiramapody, (3) Palipody Marakathepillai, (4) Aliyapody Kadiramathamby, all of Paddippalai, (5) Mylipody Kunchilapody, and (6) Kadiramapody Thangapillai of Eravur	..	..	20
26	Do.	do.	T. Tirumempillai of Kokkoddicholai	..	..	32
27	Do.	Paddy field	do.	..	..	36
28	Do.	do.	Valipuram Manikapody of Arasaditivu	..	..	24

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
29	Paddipola Kadam	Paddy field	Valpuram Manikapody of Arasaditivu	9	1	25
30	Do.	do.	Palpody Kadramapody of Paddippalai	13	1	27
31	Do.	do.	do.	3	1	7

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Divisional Revenue Officer's Office, Kaluwanchikudy, on July 11, 1950, at 9.30 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Batticaloa, June 10, 1950.

E. E. GRENIER,  
Assistant Government Agent

HAVING been duly directed by the Minister for Agriculture and Lands under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for Handamagama V. C. Road, to wit:—

Preliminary plan No. A 1,027. Village—Kudakandegama						
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Muhetiya-wela	Paddy field	P. Carder Saibo of Hadirawalawa, Wellawa	0	0	3.2
2	Do.	do.	A. L. Ibrahim Saibo of Hadirawalawa, Wellawa	0	0	5.4

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Kachcheri, on July 31, 1950, at 9 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Kurunegala, June 9, 1950.

W. T. JAYASINGHE,  
Assistant Government Agent.

HAVING been duly directed by the Minister for Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for the construction of a footpath from the Gangoda to the cart road along lot 144, to wit:—

Sup. 1 to F. V. plan No. 268. Village—Akarella						
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
282	Yamandiwetegodawatta	Chena	Parathapahulawallige Wairocha, ditto Balarama, ditto Asurarama, ditto Setha, ditto Pansiriya and ditto Sriyaratna, all of Akarella (Heirs of Pusepawillia), Parathapahulawallige Malpusawillia, ditto Durunarajawillia, ditto Siri-wediya, ditto Gnaratnawalli, ditto Seelaratna and ditto Setuwalli, all of Akarella, ditto Ranrasawalli of Kosgama, ditto Dhanaratna of Horagune, Haldumulla	0	0	3.3

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at Ratnapura Kachcheri, on July 24, 1950, at 10.30 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Ratnapura, June 5, 1950.

R. H. D. MANDERS,  
Government Agent.

## Land Redemption Notices

No. L. P. 6214.

### Notice of Acquisition of Land for the Purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942

I, Vijaya Perera Vittachi, Assistant Government Agent of the Galle District, do hereby give public notice under section 6 of the Land Acquisition Ordinance—

- (1) that the Land Commissioner has determined that the land described in the schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and that the Government proposes to acquire the said land;
- (2) that claims to compensation for all interests in such land may be made to me; and
- (3) that all persons interested in such land shall appear personally or by agent before me at the Galle Kachcheri, on July 27, 1950 at 10 a.m., and shall state the nature of their respective interests in such land and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Galle, June 9, 1950.

V. P. VITTAACHI,  
Assistant Government Agent.

Schedule						
Preliminary plan No. A 1,179. Village—Naiduwa						
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Panwilawatta	Coconut garden 5 to 15 years, contains a temporary house	A. de Z. Rajakaruna of District Court, Galle	0	2	3.6

## Miscellaneous Land Notices

LS. 1059.

### Notification under Regulation 21 (2) of the Crown Lands Ordinance, No. 8 of 1941

NOTICE is hereby given that Mrs. K. P. Josi Nona of Wellakka, Weligama, has applied for a lease of lot 14 in P. P. A. 935, in extent 33.5 perches, situated at Hawa Eliya within the Municipal limits of Nuwara Eliya.

2. This lot originally formed part of a larger piece of land leased on a permit in form G, A. Q 144 in 1929 to the applicant's late

husband, S. H. Singho Appu. The land, contains six permanent tenements erected with the permission of Government. The rents and taxes in respect of the land have been paid, and the buildings are maintained in good condition. It is, therefore, proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- Term - 99 years;
- Rent - Rs. 27 per annum;

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to the undersigned within six weeks from the date hereof.

Colombo, June 16, 1950.

K. KANAGASUNDRAM,  
Land Commissioner.



LS. 1062.

**Notification under Regulation 21 (2) of the Crown Lands Regulations, 1948**

NOTICE is hereby given that Mr. G. P. Ranasinghe of Hawa Eliya, has applied for a lease of lot 28 in P. P. A 835, in extent 1 rood 21.5 perches, situated at Hawa Eliya, within the Municipal limits of Nuwara Eliya.

2. This land was originally leased to the applicant and his father, Mr. P. P. Ranasinghe, on a permit in form G. A. C 144 since 1921. The permit holders have erected a substantial house thereon. Mr. P. P. Ranasinghe is dead. The applicant has, however, continued in occupation of the land. As tenure under a permit is no longer appropriate, it is proposed to grant the application for lease subject to the following conditions amongst others:—

- (a) Term : 99 years ;
- (b) Rent : Rs. 77 per annum, subject to revision every thirty years ;
- (c) The lessee shall use the land for residential purposes, but for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to the undersigned within six weeks from the date hereof.

K. KANAGASUNDRAM,  
Land Commissioner.

Colombo, June 16, 1950.

No. LS.1043

**Notification under Regulation 21 (2) of the Crown Lands Regulations, 1948**

NOTICE is hereby given that Mrs. C. T. Thiagarajah of Hawa Eliya, Nuwara Eliya, has applied for a lease of lot 34 in P. P. A.1,056, in extent 34.4 perches, situated at Hawa Eliya, within the Municipal limits of Nuwara Eliya.

2. This lot forms part of a larger extent of land occupied by the applicant on a permit in form G. A. C 144, since 1926. The applicant has improved the land, and erected a substantial house thereon. Tenure under a permit is no longer appropriate. It is therefore, proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term : 99 years ;
- (b) Rent : Rs. 30 per annum, subject to revision every thirty years ;
- (c) The lessee shall use the land for residential purposes but for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to the undersigned within six weeks from the date hereof.

K. KANAGASUNDRAM,  
Land Commissioner.

Colombo, June 16, 1950.

LS. 1060.

**Notification under Regulation 21 (2) of the Crown Lands Ordinance, No. 8 of 1941**

NOTICE is hereby given that Mr. B. P. Bastian Silva of Nuwara Eliya has applied for a lease of lot 42 in P. P. A. 935, in extent 22.8 perches, situated at Hawa Eliya, within the Municipal limits of Nuwara Eliya.

2. This lot originally formed part of a larger piece of land leased on a permit in form G. A. C 144 to S. H. Sighe Appu in 1929. The permit-holder and the applicant's father conducted a business on the land under the title of "Mangala Stores". The permit-holder and his partner are both dead. The applicant has been in occupation of the land and paid rent since the permit-holder's death. The land contains two permanent buildings erected with the permission of Government. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term : 99 years ;
- (b) Rent : Rs. 30 per annum.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to the undersigned within six weeks from the date hereof.

K. KANAGASUNDRAM,  
Land Commissioner.

Colombo, June 16, 1950.

No. LS. 959.

**Notification under Regulation 21 (2) of the Crown Lands Regulations, 1948**

NOTICE is hereby given that Mr. Don Theodoris Sonnadara of Minuwangoda, Galle, has applied for a lease of the mining rights in lots 201 and 202 in F. V. P. 25, one acre each in extent, situated in Edandukita, Matara District.

2. The applicant already holds a mining lease of the adjoining land. In the interest of mining in the area, it is proposed to grant the application subject to the following conditions, amongst others:—

- (a) Term : 5 years ;
- (b) Rent : Rs. 100 per acre per annum or a royalty of 5 per cent. of the total output of plumbago won from the land, whichever is greater ;
- (c) The lessee shall use the land for mining therein, but for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to the undersigned within six weeks from the date hereof.

Colombo, June 16, 1950.

K. KANAGASUNDRAM,  
Land Commissioner.

LS. 729.

**Notification under Regulation 21 (2) of the Crown Lands Regulations, 1948**

NOTICE is hereby given that His Lordship the Bishop of Jaffna, has applied for the lease of lot 453 in P. P. A. 644, in extent 20.76 perches, situated in Vankalai village, Mannar District, for the purpose of establishing a Co-operative Store thereon.

2. This land, which adjoins the premises of the Roman Catholic Church at Vankalai, has been held by the applicant on an annual permit since 1936. The local Co-operative Store is accommodated in a temporary building on this lot. The applicant intends constructing a permanent building for the purpose. It is, therefore, proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Rent : Re. 1.50 per acre per annum ;
- (b) Term : 10 years, with an option of renewal for a further term of 10 years ;
- (c) The lessee shall, within three years from the commencement of the lease, erect and maintain on the land a permanent building for the accommodation of the Co-operative Store, to the satisfaction of the Assistant Government Agent, Mannar ;
- (d) The lessee shall use the land as a site for a Co-operative Store and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to the undersigned within six weeks from the date hereof.

Colombo, June 16, 1950.

K. KANAGASUNDRAM,  
Land Commissioner.

No. LS 1021.

**Notification under Regulation 21 (2) of the Crown Lands Regulations, 1948**

Mr. Ramalingam of Sanguvely, Manipay, has applied for the sale to him of lot 19 in V. P. 66, in extent 39 perches, situated within the limits of Vavuniya Town.

2. This lot—which is under paddy and is situated in the midst of private paddy fields—has been occupied by the applicant for the past fourteen years on a permit in form G. A. C 144. It is proposed to sell the land to the applicant at a price to be fixed by the Assistant Government Agent, Vavuniya.

3. The land will be sold unless valid reasons to the contrary are adduced in writing to the undersigned within six weeks from the date hereof.

Colombo, June 16, 1950.

K. KANAGASUNDRAM,  
Land Commissioner.

LS. 773.

**Notification under Regulation 21 (2) of the Crown Land Regulations, 1948**

NOTICE is hereby given that Messrs. Wastuwage Tikira and Kapuwa Lapaya of Kalahagala—trustees of the 'Sri Vihara Warden Samitiya' of Kalahagala have applied for a lease of about two acres from lot 620 in F. T. P. 9, situated at Kalahagala village, Anuradhapura District, for the purpose of establishing a Buddhist temple thereon.

2. The land already contains a permanent Viharage, a semi-permanent Awasa and a temporary Preaching Hall. A temple in this area is considered necessary. It is, therefore, proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Rent : Rs. 1 per annum ;
- (b) The lessees shall, within two years of the date of the lease and to the satisfaction of the Government Agent, North-Central Province, erect on the land a permanent Awasa, lavatory, and a parapet wall round the Bo-tree (hereinafter referred to as the temple) ;
- (c) The lessees shall use the land as a site for a Buddhist temple, and for no other purpose ;
- (d) The lessees shall, within six months of the completion of the temple, dedicate it by deed approved by the Public Trustee. In that event the land will be leased to the Trustee or Controlling Viharadhipathi of the temple, as the case may be, for a term of 99 years.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to the undersigned within six weeks from the date hereof.

Colombo, June 16, 1950.

K. KANAGASUNDRAM,  
Land Commissioner.

ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දැන්වීම

ආණ්ඩුවේ කඩඉක්කනම්, ඒනම්:—කම් විශාලකිරීමේ ව්‍යාපාරය සඳහා ලබාදෙන සඳහන්වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස “ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ව්‍යවස්ථාව” රටේ නිවැරදි කරන බවට ප්‍රකාරයට කොමිෂන් සභා සහ ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගෙන් නිසිආකාර මට ආණ්ඩුවේ රුකිම්, ඒ ඉඩම්වල:—

සිතියමේ නො. A 2,753. සම—පහල මාපිටියම

Table with 4 columns: No., Description, Details, and Area. Row 3: කිඹුල්පිටුවක්, කිඹුල් පිටුවකුඹුර, කිඹුල්පිටු වත්තේදෙකක්. Row 4: කිඹුල්පිටුවක්, නො. නො. මාපිටියම, වත්ත, මාපිටියම වත්තේකුඹුර. Row 5: කිඹුල්පිටුවක්.

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ට ආණ්ඩුවේ කලාපයේ නිවැරදිව පොදුපනසාව දැනගැනීම සඳහා හයවැනි වසරේදී සහකාර නිවැරදි කැමැත්ත පවතින බවට මෙහිින් දැනුවත්වෙමි.

ඉහත කී ඉඩම්වලට අයිතිමානිකම් ඇත්තාවූ සෑමදෙනෙකුටම කමික්ම නොහොත් කමික් වෙනුවට ක්‍රියාකරණ අය මිස 1950ක්වූ ජූලි මස 11 වැනි දින පෙරවර 10 වැනි කවර්ට්ස් දින ඉදිරිපිට පැමිණ ඒ කොමිස්නරතුමාට අයිතිමානිකම් කිරීමේ කොමිස්නරතුමාට සහ මෙහි ඉඩම් වෙනුවට ඉල්ලාසිටින මුදල් ගණනක් ඒම ඇත්තාවූ කමික්ගේ අයිතිකරුමාගේ නිසාසිටියට බිහි කිරීමේ දැනගත යුතුයි.

මි 1950ක්වූ ජූලි මස 7 වැනි දින කොළඹ කමර්ට්ස් දින.

ඇ. ජේ. මල්ලි, ආණ්ඩුවේ උප ඒජන්ත මහත.

ආණ්ඩුවේ කඩඉක්කනම්, ඒනම්:— ඉඩම් සලකකිරීමේ ආණ්ඩුවේ අනුමැතියෙන් (කම් විශාලකිරීමේ ක්‍රමය) සටහන් ඉඩම් මට්ටම් පිණිස ලබාදෙන සඳහන්වන ඉඩම් ලබාගැනීමේ සඳහා ක්‍රියාකරණ පිණිස “ඉඩම් ලබාගැනීමේ ව්‍යවස්ථාව” (203 පරිච්ඡේදයේ) පස්වැනි කාණ්ඩයේ කරන බවට ප්‍රකාරයට කොමිෂන් සභා සහ ඉඩම් ඇමතිතුමාගෙන් නිසිආකාර මට ආණ්ඩුවේ රුකිම්, ඒ ඉඩම්වල:—

සිතියමේ නො. A 2,706. සම—ඉද්දුගොඩ

Table with 4 columns: No., Description, Details, and Area. Row 2: පල්ලවකඳුම්පත් නො. නො. මෝසන්වත්ත. Row 5: එම. Row 7: එම. Row 9: එම. Row 12: එම. Row 17: එම. Row 18: එම. Row 20: එම. Row 21: එම. Row 27: එම. Row 28: එම.

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ට ආණ්ඩුවේ කලාපයේ නිවැරදිව පොදුපනසාව දැනගැනීම සඳහා හයවැනි වසරේදී සහකාර නිවැරදි කැමැත්ත පවතින බවට මෙහිින් දැනුවත්වෙමි.

ඉහත කී ඉඩම්වලට අයිතිමානිකම් ඇත්තාවූ සෑමදෙනෙකුටම කමික්ම නොහොත් කමික් වෙනුවට ක්‍රියාකරණ අය මිස 1950ක්වූ අගෝස්තු මස 3 වැනි දින පෙරවර 10 වැනි කවර්ට්ස් දින ඉදිරිපිට පැමිණ ඒ කොමිස්නරතුමාට අයිතිමානිකම් කිරීමේ කොමිස්නරතුමාට සහ මෙහි ඉඩම් වෙනුවට ඉල්ලාසිටින මුදල් ගණනක් ඒම ඇත්තාවූ කමික්ගේ අයිතිකරුමාගේ නිසාසිටියට බිහි කිරීමේ දැනගත යුතුයි.

මි 1950ක්වූ ජූලි මස 7 වැනි දින කවර්ට්ස් දින.

සී. බලසිංහම්, ආණ්ඩුවේ උප ඒජන්ත මහත.

අක්‍රමික කටයුත්තකට එනම්:—ඉඩම් සම්ප්‍රදායිකව පවතින අතර (මේ විශාලකිරීමේ ක්‍රමය) ඉඩම් බෙදාදීම පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිණිස "ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ" (203 පරිච්ඡේදයේ) කාර්යාලයේ කාර්යාලයට ප්‍රකාරයට පොදුකම සාදා ඇති ඉඩම් කොටසක් නිසි අයුරින් මිලට දීමට ඉඩ ඇති බවයි. ඒ ඉඩමෙහි:—

සිතියමේ නො. A 2,666. සබ්—ඉදිදොංගම

නො.	ඉඩමේ නම	අක්ෂර	අයිතිකම්කරුන්ගේ නාමය	මහලු, අ. රු. ප.
1	ලක්ෂ්මිනි නොහොත් පස්තිනිමිම	පානදුරේ අලුබෝවිල්ලේ පදිංචි වි. පී. සමරනායක සහ ආයුරුදු 30ටත් 40ටත් අතර වශය ඇති රබර් වත්ත	ආයුරුදු 30ටත් 40ටත් අතර වශය ඇති රබර් වත්ත	3 0 11
2	එම	එම		45 1 0
3	එම	පානදුරේ අලුබෝවිල්ලේ පදිංචි වි. පී. සමරනායක සහ ආයුරුදු 30ටත් 40ටත් අතර වශය ඇති රබර් වත්ත, අම්පාර් සහ අලුබෝවිල්ලේ 50ත් වශය ඇති පොල්ගස් 24ත් සහ ආම්පාර් 2ත්ද, අලුබෝවිල්ලේ 40ත් වශය ඇති කොප්පන් 2ත්ද, අලුබෝවිල්ලේ 2ත් වශය ඇති කොප්පන් 2ත්ද, දෙබන්ගස් 12ත්ද, ප්‍රමුඛයේ 1ත් සහ දෙබන්ගස් 3ත්ද, අලුබෝවිල්ලේ 10ත් වශය ඇති දෙබන්ගස් 1ත්ද, අලුබෝවිල්ලේ 20ත් 20ත් අතර වශය ඇති පැපාලයන් 10ත්ද, අලුබෝවිල්ලේ වශය ඇති කොප්පන් 13ත්ද, මැසිනි මහලය (වකරන් මහල සහ බිත්ති) සහ කොඩුකැවිලි 2ත් (දෙබන්ගස් කැණු බිත්ති සහ වකරන් මහල) සහ බදාමත් නිමකරන ලද ලීදක්ද නිමකර වත්ත		10 2 16

එවැනි ඉඩම් අයිතිකරුවන්ට අක්‍රමික කටයුත්තකට එනම්:—කොහෙල්වරම් විශාල මිශ්‍ර පාරිභාෂාමත් ඇදීම පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිණිස "203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ" පස්වැනි කොටසේ කාර්යාලයට ප්‍රකාරයට කාර්යාලයට පොදුකම සාදා ඇති ඉඩම් කොටසක් නිසි අයුරින් මිලට දීමට ඉඩ ඇති බවයි. ඒ ඉඩමෙහි:—කොහෙල්වරම්.

Sup. No. 1 to F. V. P. 115. සබ්—මොරේස්සන්ගම

නො.	ඉඩමේ නම	අක්ෂර	අයිතිකම්කරුන්ගේ නාමය	මහලු, අ. රු. ප.
413	කරල්ලවත්ත	මර්ටින්ගේස් බැඳී පොඬි ගෙයක් ඇති ගේ, එම්. බිලිම්. කේ. අප්පහාමි, කේ. අම්. සිකුල්, කපු සහ දෙබන්ගස් සහායින් ඇති ඉඩම	අයිතිකම්කරුන්ගේ නාමය, එම්. බිලිම්. කේ. අප්පහාමි, කේ. අම්. සිකුල්, කපු සහ දෙබන්ගස් සහායින් ඇති ඉඩම, පිටමල, පිටමල, පැටව්	1 0 0 9

එවැනි ඉඩම් අයිතිකරුවන්ට අක්‍රමික කටයුත්තකට එනම්:—කොහෙල්වරම් විශාල මිශ්‍ර පාරිභාෂාමත් ඇදීම පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිණිස "203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ" පස්වැනි කොටසේ කාර්යාලයට ප්‍රකාරයට කාර්යාලයට පොදුකම සාදා ඇති ඉඩම් කොටසක් නිසි අයුරින් මිලට දීමට ඉඩ ඇති බවයි. ඒ ඉඩමෙහි:—කොහෙල්වරම්.

L D 3886

නො.	ඉඩමේ නම	අක්ෂර	අයිතිකම්කරුන්ගේ නාමය	මහලු, අ. රු. ප.
1	කෙදරගමකුඹුල්ල	කුඹුල්ල ඉඩම	කුඹුල්ල ඉඩමේ පිකටර් සහ මොරේස්සන්ගේ ද බිල්වා, නන්තරම්පොහ, කුඹුල්ලේ 0 0 21.5	0 0 21.5
2	රබර්ලාන්ගේ මහල	මහල ඉඩමේ කොටසක්	ඇ. කොහෙල්වරම්, නන්තරම්පොහ, කුඹුල්ලේ 0 0 2	0 0 2

එවැනි ඉඩම් අයිතිකරුවන්ට අක්‍රමික කටයුත්තකට එනම්:—කොහෙල්වරම් විශාල මිශ්‍ර පාරිභාෂාමත් ඇදීම පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිණිස "203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ" පස්වැනි කොටසේ කාර්යාලයට ප්‍රකාරයට කාර්යාලයට පොදුකම සාදා ඇති ඉඩම් කොටසක් නිසි අයුරින් මිලට දීමට ඉඩ ඇති බවයි. ඒ ඉඩමෙහි:—කොහෙල්වරම්.

L. D. 4033

නො.	ඉඩමේ නම	අක්ෂර	අයිතිකම්කරුන්ගේ නාමය	මහලු, අ. රු. ප.
1	නිරුමෙහිවත්ත	කැලේ සහ පහත	සීමාසහිත ද සිංහාස් සහ නිරුමේ. (ලබකාමේ) කේ සහ රබර්වතු ඒජන්සිවරු, සීමාසහිත බඩුමිසිහසෝදරන්ගේ කොළඹ	56 3 11
2	එම	ලුහුලේ		2 1 17
3	එම	ලුහුලේ සහ පහත		14 1 33
4	පාර	පාර		3 1 24
5	නිරුමෙහිවත්ත	අක්කර නිමකර රබර්		80 1 19
6	එම	එම		62 3 27
7	එම	කැලේ, ලුහුලේ සහ පහත		86 2 6
8	පාර	අක්කර නිමකර පාර		1 2 33
9	නිරුමෙහිවත්ත	කේ	එම, සලක වි. සිමොන්ගේ පිල්ලේ විසින් රුමේ නිමකු රුමේ	0 1 37

අක්‍රමික කටයුත්තකට එනම්:—කොහෙල්වරම් විශාල මිශ්‍ර පාරිභාෂාමත් ඇදීම පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිණිස "203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ" පස්වැනි කොටසේ කාර්යාලයට ප්‍රකාරයට කාර්යාලයට පොදුකම සාදා ඇති ඉඩම් කොටසක් නිසි අයුරින් මිලට දීමට ඉඩ ඇති බවයි. ඒ ඉඩමෙහි:—කොහෙල්වරම්.

නො.	ඉඩමේ නම	අගම	අයිතිකම්කීයන්ගේ	මහක,
			අ.ර.ප.	
10	නිලංඹින්න	කුඹුරු ඉඩම	සීමාසහිත දළදානන්ද රහ නිලංඹි, (ලබ්‍යාදේ) හේ සහ රබ්‍රිඩ්තු ඒජන්තවරු: සීමාසහිත බුද්ධිසංචාරයේ, කොළඹ	1 0 5
11	එම	එම	එම	2 1 23
12	එම	එයක	එම	1 1 14
13	එම	කැලේ සහ ලදුකැලේ	එම	72 2 25
14	එම	එයක	එම	0 3 17
15	එම	එම	එම	0 0 5

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ට අනුමැති කලාපාම් නිමිත සිම් පොදුපනසාම දහගැන්ම් සඳහා සහවේනි මහත්මියගේ ධනාකර නිමිත සැවිලියට බෙදීන් දැක්වෙයි.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑමදෙනෙකුටම හමුත්ම නොහොත් හමුත් මෙහු වට ක්‍රියාකරණ අග වම් 1950ක්වූ ජූලි මස 11 වෙනි දින පෙරවරු 10ට කලිමට්ටේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ කොට්ඨාස අන්දමේ අයිතිවාසිකම්ද නිසා සිතා සිටින්නට බැහැර සහ මෙම ඉඩම් මෙහු වට ඉල්ලාසිටින මුදල් ගණනක් ඊට ඇත්තාවූ හමුත්මේ අයිතිකම් කොරතුරුත් නිසා සිටින්නට බැහැර බව බෙදීන් දැනගත යුතුයි.

මේ 1950ක්වූ ජූලි මස 6 වෙනි දින මහනුවර කවිවේදියේදීය. සී. ජේ. එච්. ගුණසේකර, මහනුවර අනුමැති උප ඒජන්ත මිමත.

L D 3912

අනුමැති කටයුත්තකට, එනම්:—සුරිකඩු මහියේ පිහිටි උඩකුඹුරේ ප්‍රධාන ලිදුන් සෑදීම පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් උඩකුඹුරේ සඳහා ක්‍රියාකරණ පිණිස "203 පරිච්ඡේදයේ ඉඩම් උඩකුඹුරේ අභ්‍යන්තරයේ" පස්වේනි කාණ්ඩයේ කරනිමිත පංතාර්තුචල ප්‍රකාරයට කායිකම් ඇමැතිතුමාගෙන් නිසිආකාර මට අණ ලැබී තිබේ, ඒ ඉඩම නම්:—

**සිතියමේ නො. P. P. A 1,541. නම—සුරිකඩු මහියේ උඩකුඹුරේදී**

නො.	ඉඩමේ නම	අගම	අයිතිකම්කීයන්ගේ	මහක,
			අ.ර.ප.	
1	ගණදේව කෝලේ පංතලේවත්ත	එයක	ඒ. රනනපාල නෙරැන්නාන්සේ, සුරිකඩු	0 0 1'6

එබැවින් ඉඩම් අයිතිකරු ඇතිවීමට අනුමැති කලාපාම් නිමිත සිම් පොදුපනසාම දහගැන්ම් සඳහා සහවේනි මහත්මියගේ ධනාකර නිමිත සැවිලියට බෙදීන් දැක්වෙයි.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑමදෙනෙකුටම හමුත්ම නොහොත් හමුත් මෙහු වට ක්‍රියාකරණ අග වම් 1950ක්වූ ජූලි මස 12 වෙනි දින පෙරවරු 10ට සුරිකඩු මහියේදී මා කාණ්ඩයේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ කොට්ඨාස අන්දමේ අයිතිවාසිකම්ද නිසා සිතා සිටින්නට බැහැර සහ මෙම ඉඩම් මෙහු වට ඉල්ලාසිටින මුදල් ගණනක් ඊට ඇත්තාවූ හමුත්මේ අයිතිකම් කොරතුරුත් නිසා සිටින්නට බැහැර බව බෙදීන් දැනගත යුතුයි.

මේ 1950ක්වූ ජූලි මස 6 වෙනි දින මහනුවර කවිවේදියේදීය. සී. ජේ. එච්. ගුණසේකර, මහනුවර අනුමැති උප ඒජන්ත මිමත.

අනුමැති කටයුත්තකට, එනම්:—G/කනලමේ අනුමැති මධ්‍ය පාරිසාර්‍යව පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් උඩකුඹුරේ සඳහා ක්‍රියාකරණ පිණිස "මේ 1876 වේ ඉඩම් උඩකුඹුරේ අභ්‍යන්තරයේ" පස්වේනි කාණ්ඩයේ කරනිමිත පංතාර්තුචල ප්‍රකාරයට කායිකම් ඇමැතිතුමාගෙන් නිසිආකාර මට අණ ලැබී තිබේ, ඒ ඉඩම නම්:—

**සිතියමේ නො. A 1,211. නම—අවදානම්තුමාගේ**

නො.	ඉඩමේ නම	අගම	අයිතිකම්කීයන්ගේ	මහක,
			අ.ර.ප.	
1	ගොන්නොහොත් කවිලිතුඹුමේ කුරුඳු මත්ත	අවුරුදු 25-60ක් වූ පොල්ගස් 1,260ක්ද, කොස්ගස් 76ක්ද, සිංහලානසකි සහ අවුරුදු 60ක්ද නොගස් 2ක්ද, අඹගස් 7ක්ද, මුලුගස් 2ක්ද, ගෝවපානසකි සහ අවුරුදු 25-40ක් වූ දම්පහක්ද, ඉච්චිපහක්ද, කැපුණ 5ක්ද, පම්බුගස් 4ක්ද, බොක්කානසකිද, දෙල්ගස් 6ක්ද, සිලික්ගස් 2ක්ද, දෙතිගස් 3ක් සහ අවුරුදු 10-20ක් වූ පළික්ගස් 3ක්ද, පොල්අතුම්බන් ගෙම්බිකරණලද මැවියෙන් කනාපු ගෙම්බි 3ක් සහ මැවියෙන් සිඳිනලද ලීදක් ඇති පොල් ඉඩම	සී. ඒ. අමරසේන මහත්මිය නොහොත් ඇ. ජේ. ඒ. අබයසේන, "පද්මා මා", බෙම්බි, කවුම්බල	13 0 18'4

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ට අනුමැති කලාපාම් නිමිත සිම් පොදුපනසාම දහගැන්ම් සඳහා සහවේනි මහත්මියගේ ධනාකර නිමිත සැවිලියට බෙදීන් දැක්වෙයි.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑමදෙනෙකුටම හමුත්ම නොහොත් හමුත් මෙහු වට ක්‍රියාකරණ අග වම් 1950ක්වූ ජූලි මස 11 වෙනි දින පෙරවරු 10ට කවිලි මහියේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ කොට්ඨාස අන්දමේ අයිතිවාසිකම්ද නිසා සිතා සිටින්නට බැහැර සහ මෙම ඉඩම් මෙහු වට ඉල්ලාසිටින මුදල් ගණනක් ඊට ඇත්තාවූ හමුත්මේ අයිතිකම් කොරතුරුත් නිසා සිටින්නට බැහැර බව බෙදීන් දැනගත යුතුයි.

මේ 1950ක්වූ ජූලි මස 7 වෙනි දින ගාලුපේ කවිවේදියේදීය. සී. පී. විවිමලි, අනුමැති උප ඒජන්ත මිමත.

අනුමැති කටයුත්තකට, එනම්:—දෙසියන්දර ප්‍රසූනාගාරයක් සෑදීම පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් උඩකුඹුරේ සඳහා ක්‍රියාකරණ පිණිස "203 පරිච්ඡේදයේ ඉඩම් උඩකුඹුරේ අභ්‍යන්තරයේ" පස්වේනි කාණ්ඩයේ කරනිමිත පංතාර්තුචල ප්‍රකාරයට කායිකම් සහ ඉඩම් හාරුරු ඇමැතිතුමාගෙන් නිසිආකාර මට අණ ලැබී තිබේ, ඒ ඉඩම නම්:—

නොමිමර 82 සහ 83 දරණ අවසාන ගම් සිතියමේ වල සඳහන් නොමිමර 1 අතිරේක සිතියම. ගම්—මවුම්බල සහ පණිකපෙරුම් අවසාන ගම් සිතියමේ නොමිමර 83

නො.	ඉඩමේ නම	අගම	අයිතිකම්කීයන්ගේ	මහක,
			අ.ර.ප.	
27	උඩමත්ත නොහොත් දෙබුක්කන්ආරෙමත්ත	ඒබර්වත්තේ කොටසක් (මැවිල්ලක් නැත)	මාහර පදිංචි බිබ්ලිම්, බාලසුරිය මහත්මිය	0 0 11'3
28	එම	එම	එම	0 0 7'5
අවසාන ගම් සිතියම නො. 82				
21	එම	අවුරුදු 3 වට 6 දක්වා වසරැති රබර්ගස් 56 කද, අවුරුදු 20 ක වසරැති අඹගස් 2 ක්ද, නාචුරු රුබර් මත්ත	දෙසියන්දර පදිංචි සී. සී. විමල ගුණසේකර හෙත්මයා	0 2 22
22	එම	අවුරුදු 3 සිට 6 දක්වා වසරැති රබර්ගස් 60 කද, අවුරුදු 5 ක් වසරැති කිතුල්ගස් 4 ක්ද නාචුරු රබර් මත්ත	මාහර පදිංචි බිබ්ලිම්, බාලසුරිය මහත්මිය	2 0 33'4

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ට ආණ්ඩුවේ කලාපනාම නියමිත බිම් පොදුජනයාට දුනාගැනීම සඳහා හසලව සහතිකයක් නොමැතිව සහතික කැපීමට බෙහිව දැනුවත් වෙමි.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවෘත්තීන්ගේ ආදායම් ප්‍රතිපත්ති සංශෝධන කමිටු විසින් සම්මත කරන ලද 1950 සහ 1951 වසරේ ආදායම් ප්‍රතිපත්ති පරිදි 10 කට පමණ වශයෙන් දේශීය ආදායම්වලට පැමිණීමට අවස්ථාවක් නොමැති අයුරින් ඉඩම් අයිතිකරුවන්ට ඉඩම් පිලිබද ඉල්ලාහිචිත දුරු සේවයක් රටේ ආදායම් කමිටුවේ අයිතිකරුවන්ගේ සහතිකයක් නොමැතිව ඉඩම් පිලිබද ඉල්ලාහිචිත දුරු සේවයක් සලකා ගනුයුතුය.

මේ 1950 සහ 1951 වසරේ ආදායම් ප්‍රතිපත්ති පරිදි 10 කට පමණ වශයෙන් දේශීය ආදායම්වලට පැමිණීමට අවස්ථාවක් නොමැති අයුරින් ඉඩම් අයිතිකරුවන්ට ඉඩම් පිලිබද ඉල්ලාහිචිත දුරු සේවයක් සලකා ගනුයුතුය.

එම්. ඩී. ගුණවර්ධන,  
මානව දිනියාගේ ආණ්ඩුවේ උප රජයේ කමිටුවේ.

ආණ්ඩුවේ කටයුත්තකට, ඒනම්:—ඉඩම් හැරී ගොස් ඇති ඉඩම් පිළිබඳ පහසුකම් සඳහා අයුරින් ඉඩම් ඉඩම් පිලිබද ඉල්ලාහිචිත දුරු සේවයක් රටේ ආදායම් කමිටුවේ අයිතිකරුවන්ගේ සහතිකයක් නොමැතිව ඉඩම් පිලිබද ඉල්ලාහිචිත දුරු සේවයක් සලකා ගනුයුතුය.

සියලුම ගො. A 927. ගම්—පරිහිටුව සහ අරමුදල

කො.	ඉඩම් නම	අයුරු	අයිතිකරුගේ නම	මහල,
1	පරිහිටුව	සුමුර	පරිහිටුව ගමේ අලියාපොත් කදිරිමගම	26 1 23
2	එම	එම	(1) අරමුදල ගමේ ආදායම්, නවකපිල්ල, (2) මහලකිනු ගමේ ඒ. ආර්. සිංහල, (3) කොත්කොත්වෙල ගමේ මහලකිනු	31 2 32
3	එම	අවුරුදු 10-15 ක පමණ වයස ඇති පොල් ගස 20 ක් ඇතුළු පොල් ඉඩමක් සහ සුමුරක්ද, බිඳුනලද ලීදක් ඇති සිත්කරු ගමේ මහලකිනු කටුපොළ	අරමුදල ගමේ කන්තපට් සුමුරකිනු	28 1 33
4	එම	සුමුර කැල	පරිහිටුව ගමේ පදිංචි අලියාපොත් කදිරිමගම	2 2 15
8	පරිහිටුව	කදිරිමගම සහ සුමුර සහ බිඳුන	එම	49 1 23
9	පරිහිටුව	සුමුර	පරිහිටුව ගමේ අලියාපොත් කදිරිමගම	32 0 37
10	එම	එම	එම	14 3 38
11	එම	එම	මෙල්ලවෙල ගමේ සිත්තමගම සාමකම	4 1 26
12	එම	එම	අරමුදල ගමේ සිත්තමගම කපුටුපිල්ල	7 1 4
13	පරිහිටුව	සුමුර	පරිහිටුව ගමේ අලියාපොත් කදිරිමගම	9 1 18
14	එම	සුමුර	අරමුදල ගමේ කන්තපට් සුමුරකිනු	4 1 26
15	එම	එම	(1) පරිහිටුව ගමේ අලියාපොත් කදිරිමගම (2) අලියාපොත් කදිරිමගම	6 1 15
16	එම	එම	පරිහිටුව ගමේ පාලියාපොත් මෙල්ලවෙල	16 3 39
17	එම	එම	කොත්කොත්වෙල ගමේ මහලකිනු	3 0 30
18	එම	සුමුර	පරිහිටුව ගමේ පාලියාපොත් මෙල්ලවෙල	2 0 32
19	එම	එම	(1) අරමුදල ගමේ කන්තපට් සුමුරකිනු සහ (2) කන්තපට් සුමුරකිනු	1 3 4
20	එම	සුමුර සහ (අත්තපිල්ල සුමුර)	එම	21 2 36
21	එම	එම	(1) පරිහිටුව ගමේ පාලියාපොත් මෙල්ලවෙල, (2) පාලියාපොත් මෙල්ලවෙල, (3) පාලියාපොත් මෙල්ලවෙල, (4) අලියාපොත් කදිරිමගම, (5) පරමුදල ගමේ මහලකිනු සහ (6) කදිරිමගම පොත් කදිරිමගම	15 3 28
22	එම	සුමුර	එම	0 0 30
24	එම	එම	අරමුදල ගමේ කදිරිමගම මහලකිනු	18 2 0
25	එම	සුමුර සහ අලියාපොත් කදිරිමගම	පරිහිටුව ගමේ (1) පරිපොත් මෙල්ලවෙල (2) පරිපොත් මෙල්ලවෙල (3) එම අරමුදල (4) අලියාපොත් කදිරිමගම (5) සහ පරමුදල ගමේ මහලකිනු සුමුරකිනු, (6) කදිරිමගම කන්තපට් සුමුරකිනු	18 2 20
26	එම	එම	කොත්කොත්වෙල ගමේ මහලකිනු	19 0 32
27	එම	සුමුර	එම	7 0 36
28	එම	එම	අරමුදල ගමේ මෙල්ලවෙල	10 3 24
29	එම	එම	මහලකිනු	9 1 25
30	එම	එම	පරිහිටුව ගමේ පාලියාපොත් කදිරිමගම	13 1 27
31	එම	එම	එම	3 1 7

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ට ආණ්ඩුවේ කලාපනාම නියමිත බිම් පොදුජනයාට දුනාගැනීම සඳහා හසලව සහතිකයක් නොමැතිව සහතික කැපීමට බෙහිව දැනුවත් වෙමි.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවෘත්තීන්ගේ ආදායම් ප්‍රතිපත්ති සංශෝධන කමිටු විසින් සම්මත කරන ලද 1950 සහ 1951 වසරේ ආදායම් ප්‍රතිපත්ති පරිදි 9.30 කට පමණ වශයෙන් දේශීය ආදායම්වලට පැමිණීමට අවස්ථාවක් නොමැති අයුරින් ඉඩම් අයිතිකරුවන්ට ඉඩම් පිලිබද ඉල්ලාහිචිත දුරු සේවයක් රටේ ආදායම් කමිටුවේ අයිතිකරුවන්ගේ සහතිකයක් නොමැතිව ඉඩම් පිලිබද ඉල්ලාහිචිත දුරු සේවයක් සලකා ගනුයුතුය.

මේ 1950 සහ 1951 වසරේ ආදායම් ප්‍රතිපත්ති පරිදි 10 කට පමණ වශයෙන් දේශීය ආදායම්වලට පැමිණීමට අවස්ථාවක් නොමැති අයුරින් ඉඩම් අයිතිකරුවන්ට ඉඩම් පිලිබද ඉල්ලාහිචිත දුරු සේවයක් සලකා ගනුයුතුය.

ජී. ජී. මුහුණත්,  
ආණ්ඩුවේ උප රජයේ කමිටුවේ.

ආණ්ඩුවේ කටයුත්තකට, ඒනම්:—අරමුදල ගමේ කදිරිමගම සඳහා අයුරින් ඉඩම් ඉඩම් පිලිබද ඉල්ලාහිචිත දුරු සේවයක් රටේ ආදායම් කමිටුවේ අයිතිකරුවන්ගේ සහතිකයක් නොමැතිව ඉඩම් පිලිබද ඉල්ලාහිචිත දුරු සේවයක් සලකා ගනුයුතුය.

මුල් සියලුම ගො. A 1,027. ගම්—සුමුර කන්තපට්

කො.	ඉඩම් නම	අයුරු	අයිතිකරුගේ නම	මහල,
1	මහලකිනු	සුමුර	පී. කදිරි මහලකිනු, කදිරිමගම, මාල්ලව	0 0 3.2
2	එම	එම	ඒ. ආල්. ඉලිගිම සාමකම, කදිරිමගම, මාල්ලව	0 0 5.4

එකතු කර තිබෙන භූමිමය භූමිමය දුනුකරණය...

ඉහත සඳහන් භූමිමය භූමිමය දුනුකරණය...

මේ 1950 ක්වූ ජුනි මස 9 වෙනි දින...

බඩුලුම්, ඩී. ජයසිංහ; ආණ්ඩුමේටුප ඒජන්ත වහන්සේ.

මේ 1876 ක්වූ ආදි වරදේදී නොමැතිව පැවති...

සිතියම නො. 268. ගම්—අනුරාධපුර

Table with columns for name, age, and other details. Entry 282: ඩබ්ලිව්. ඩී. ජයසිංහ, 0033.

එවැනි ඉඩම් භූමිමය භූමිමය දුනුකරණය...

ඉහත සඳහන් භූමිමය භූමිමය දුනුකරණය...

මේ 1949 ක්වූ ජුනි මස 5 වෙනි දින...

ආර්. එම්. ඩී. මැන්ඩර්, සබරගමු පළාතේ ආණ්ඩුමේටුප ඒජන්ත වහන්සේ.

ඉඩම් නිදහස්කිරීම පිළිබඳව 1942 කේ අඛණ 61 දරණ ආඥාපණයක යටතේ ආණ්ඩුමේටුප ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දන්විමයි

L. P. 6214

1942 කේ අඛණ 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපණය...

1942 කේ අඛණ 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපණයේ 2(3) වැනි විධානය...

(1) 1942 කේ අඛණ 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපණයක යටතේ ඉඩම් නොමැතිව පැවති...

(2) ඒ ඉඩමට ඇති සියලුම අයිතිවාසිකම් වෙනුවෙන් වැට්ටුම් ලියාපදිංචි කළ යුතුය;

(3) ඒ ඉඩම කෙරෙහි අයිතිවාසිකම් දක්වන සෑම දෙනෙකුටම ඉඩම් නොමැතිව පැවති...

මේ 1950 ක්වූ ජුනි මස 9 වෙනි දින...

ඩී. ඩී. වීලාමිනි, ආදි වරදේදී ආණ්ඩුමේටුප ඒජන්ත භූමිමය.

උප. ලේඛනය

මුල් පටුමේ අංකය A 1,179; ගම්—තම්බපණ්ණි

Table with columns: Name, Age, and other details. Entry 1: පස්වටුමස්ක, 0236.

අරජාලයාගේ භූමිමය භූමිමය දුනුකරණය කාණ්ඩයේ භූමිමය භූමිමය දුනුකරණය.

ආරාම භූමිමය භූමිමය දුනුකරණය පිළිබඳව ප්‍රකාශනයක් සඳහා සොල්ලිපි ලබාදීම:—

භූමිමය භූමිමය දුනුකරණය අංකය: A 2,753. ප්‍රතිමා—අඛණ 33/49.

Table with columns: Land description, Area, and other details. Includes land descriptions like 'පලතුරු, ගොවිතැන' and areas in acres.

துணடு. காணியின பெயர். விபரம். உரிததாளியின பெயர். ஏ. றா. ப. விசாலம்.

5 கிம்புல்லிவத்தை 15-20 வருஷ தென்னந் தோட்டம், 2 ஓட்டுக் கட்டிடமும், ஓர் கிடுக்குக் கொட்டிலும், ஓர் எல். ஆர். பெற்றோர், தெல 9 3 12 மணற்கிணறும், 10-30 வருஷ 3 பலாமரமும், 15 வருஷ 3 காட்டி ஈரப்பலாவும, கொட., மல்வான 5 வருஷ 3 கசுமரங்களும், 2 வருஷ 3 மாமரங்களும், 2-20 வருஷ 19 கழுக்குளங் கொண்டது

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி (அததி. 203), காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம் பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய நில மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம் பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான இதுனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரர்மூலமாய 1950 ம் (ஐ) (ஜூலை) ஆடி மாதம் 11 ந் தேதியிலன்று காலை 10 மணிகு இருக்கசேரியில் எனமுன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவவுடநதைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

கொழுமபுக கச்சேரி, 1950 ம் (ஐ) (ஜூலை) ஆனிமீ 7 ந் உ. எஸ். ஜே. வலபிறற், உதவி அரசாட்சி எண்ணடு.

நில அபிவிருத்தித்திட்டத்தின்படி (கிராம விருத்தி திட்டம்) எனனும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃ.தாவது :—

பிரதமப்படத்து இல : A 2,706. குறிச்சி—இத்தகொடை.

துணடு. காணியின பெயர். விபரம். விசாலம். ஏ. றா. ப.

2	பலவன்கண்ட அல்லது ரப்பர், 40-45 வருஷம்; உரித்தாளி-வேகன ன் அட கம்பெனி இலங்கை லிமிட்டெட்	0 2 24
வேகன தோட்டம்		
5	ஷெ .. ஷெ ..	4 1 22
7	ஷெ .. ஷெ ..	8 1 29
9	ஷெ .. ஷெ ..	2 3 19
12	ஷெ .. ஷெ ..	9 0 6
17	ஷெ .. ஷெ ..	0 2 31
18	ஷெ .. ஷெ ..	2 1 10
20	ஷெ .. 3 தோடை 2-5 வருஷம், 5 தென்னை, 50 வருஷம், 5 பாகு 3-10 வருஷம், 3 எலுமிச்சை 5-10 வருஷம், ஒரு நாறங் 5 வருஷம், ஒரு பலா 5 வருஷம், 2 ரப்பலா 5-10 வருஷம், 81 வாழை, 27 ரப்பா 40-45 வருஷம், ஒரு இளம் ரப்பா பாததி 2-3 வருஷம், மற்றுக் காய்கறிகளும்; உரித்தாளி-வேகன அனட கம்பெனி, இலங்கை லிமிட்டெட்	1 2 5
21	ஷெ .. ரப்பா 40-45 வருஷம், 3 தென்னை 50 வருஷம், 7 பாகு 3-10 வருஷம்; உரித்தாளி-வேகன தேயிலை அனட கம்பெனி, இலங்கை லிமிட்டெட்	5 3 12
27	ஷெ .. ரப்பா 40-45 வருஷம்; உரித்தாளி-வேகன தேயிலை கம்பெனி, இலங்கை லிமிட்டெட்	1 3 7
28	ஷெ .. ஷெ ..	5 2 7

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி (203 அத்தியாயம்) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம் பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் நில விவசாய மந்திரி எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம் பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான இதுனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரர்மூலமாய 1950 ம் (ஐ) (ஒகஸற்) ஆவணி மாதம் 3 ந் தேதியிலன்று காலை 10 மணிகு களுத்துறைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவவுடநதைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

களுத்துறைக் கச்சேரி, 1950 ம் (ஐ) (ஜூலை) ஆனிமீ 7 ந் உ. சீ. பாலசிங்கம், உதவி அரசாட்சி எண்ணடு.

காணி விஸ்தரிப்புச் சட்டப்படி கையளித்தலுக்காக (தொடாப்புறுத்தலுக்காக) (கிராம விஸ்தரிப்புத் திட்டம்) எனனும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃ.தாவது :—

பிரதமப்படத்து இல : A 2,666. குறிச்சி—இத்தகொடை.

துணடு. காணியின பெயர். விபரம். விசாலம். ஏ. றா. ப.

1	லாங்கல்லானட் அல்லது 30-40 வரை வயதுள்ள றப்பா, டி. பீ. சமரனாயக்காவுக்குச் சொந்தமானது, அலுப்போமுல்லா, பாணநதறை	3 0 11
பன்றிறியோவிறற் தோட்டம்		
2	ஷெ .. ஷெ ..	45 1 0
3	ஷெ .. 30-40 வருஷ றப்பா, ஒரு காலடிப்பாதையும் அடக்கியுள்ளது, 24 தென்னைமரங்களும், 50 வருஷ 2 மாமரங் 10 2 16 களும், 40 வயதுள்ள 2 பலாமரங்களும் 12 தோடை மரங்களும், ஒரு ஜம்புமரமும், 2 வருஷ 3 எலுமிச்சைமரங் களும், 10 வருஷ ஒரு எலுமிச்சை மரமும், 1-2 வருஷ 10 பப்பாமரங்களும், ஒரு வருஷ 13 வாழைமரங்களும், ஒரு மலசல்கூட்டமும் (உலோகத் தகட்டுக் கூரையும், அதே சுவரும்), கட்டப்பட்ட ஒரு கிணறும், அடங்கியுள்ளன, இது அலுப்போமுல்ல, பாணந துறையைச்சேர்ந்த டி. பி. சமரனாயக்காவுக்குச் சொந்தமானது	

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி (203 அதிகாரம்) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம் பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம் பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான இதுனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரர்மூலமாய 1950 ம் (ஐ) (ஒகஸற்) ஆவணி மாதம் 8 ந் தேதியிலன்று காலை 10 மணிகு களுத்துறைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவவுடநதைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

களுத்துறைக் கச்சேரி, 1950 ம் (ஐ) (ஜூலை) ஆனிமீ 12 ந் உ. சீ. பாலசிங்கம், உதவி அரசாட்சி எண்ணடு.

X/கேலவராவ சிங்க கலவன பாடசாலை எனனும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் கர்ணியை, அஃ.தாவது :—

அனுபந்தம் 1, கிராமப்படம் 115. குறிச்சி—மொறஹேனகம்.

துணடு. காணியின பெயர். விபரம். உரித்தாளியின பெயர். விசாலம். ஏ. றா. ப.

413	கர்லமலவத்தை, தேயிலைத் தோட்டம், மா. கித்துள, கஜூ, தோட்டம் மரங்களும், எச். டபிளவு. அப்புஹாமி, கே. எம். பொடி 1 0 2 0 9 ஓலைபோட்ட மண் குடிசையின பாகமும், ஒரு ஓலைபோட்ட சிஞ்சோ, கே. எம். புஞ்சிரால, எம். கே. மண் குடிசையுமுள்ள தோட்டம் ஹீன் அப்பு, பிட்டவெல், ஹட்டன்	
-----	---	--

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமபடி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அடிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் நில, விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார எண்ணியிருக்கிறாரா எனப்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய 1950 ம (ஓ) (ஜூலை) ஆடி மாதம் 4 ந தேதியிலன்றி காலை 10 மணிக்கு பிரிவுக்காரியதிகாரி ஆபிசில் எனமுன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணியிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவ்வுடநதைகளுக்காய்த தாம் சாதிகரும் உரித்துகளின் தொகையையும் விவரங்கனையும் சொல்லுமபடி இதனால் அவர்களுட்குறி கேட்டுக்கொள்ளப்படுகின்றது

கணடிக் கச்சேரி, வீ. ஜே. எச். குணசேகர,  
1950 ம (ஓ) (ஜூலை) ஆனிமீ 6 ந உ. உதவி அரசாட்சி ஏசனடு.

நத்தரம்பொத்தயிலிருந்து யக்காப்பிட்டி மடும் ஒரு ம. ஆர் சி ரேட்டுக்காக எனனும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும காணிகளை, அஃதாவது :—

பிரதமப்படத்து இல : A 1,516. குறிச்சி—நத்தரம்பொத்த.		விசாலம்
துண்டு. காணியின பெயர்.	விபரம்.	உரித்தாளியின பெயர்.
1 கெதரகாவும்புற	நெல்வயல்	குடா வித்தாரணகே செனீரீரன், டி. சிலவா, நத்தரம்பொத்த, குண்ட 0 0 21.5 சாலை
3 உளுள்ளிதென்னவத்த	தோட்டத்தில பாகம் (பயிற்செய எல் கணவதிபிளை, நத்தரம்பொத்த, குண்டசாலை யாத நிலம்)	0 0 2

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமபடி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அடிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் தேசாதிபதியவர்களின் எண்ணப்படி விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார எண்ணியிருக்கிறாரா எனப்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய 1950 ம (ஓ) (ஜூலை) ஆடி மாதம் 10 ந தேதியிலன்றி காலை 10 மணிக்கு கணடிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவ்வுடநதைகளுக்காய்த தாம் சாதிகரும் உரித்துகளின் தொகையையும் விவரங்கனையும் சொல்லுமபடி இதனால் அவர்களுட்குறி கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

கணடிக் கச்சேரி, வீ. ஜே. எச். குணசேகர,  
1950 ம (ஓ) (ஜூலை) ஆனிமீ 6 ந உ. உதவி அரசாட்சி ஏசனடு.

நிலம்ப்தோட்டம்-சிராம விஸ்தரிப்பு எனனும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும காணிகளை, அஃதாவது :—

பிரதமப்படத்து இல : A 1,570. குறிச்சி—பல்லேதெல்ல்தொட்ட.		விசாலம்.
துண்டு. காணியின பெயர்.	விபரம்.	உரித்தாளியின பெயர்.
1 நிலம்ப தோட்டம்	செடிகளும் புலும் உளள வெண்காணி	பீகோக், நிலம்ப (இலங்கை) தேயிலை ரப்பா எஸ்ரேட் லிமிட் 56 3 11 டெட், எஜெனஸ் : பவுண்ட பிரதால், லிமிட்டெட், கொழும்பு
2 ஷெ	பத்தைகளுள்ள தோட்டம்	ஷெ . . . . . 2 1 17
3 ஷெ	ஷெ	ஷெ . . . . . 14 1 33
4 பாதை	பாதை	ஷெ . . . . . 3 1 24
5 நிலம்பதோட்டம்	ரப்பா (கவணியாதது)	ஷெ . . . . . 80 1 19
6 ஷெ	ஷெ	ஷெ . . . . . 62 3 27
7 ஷெ	காடும், பத்தையும், படனாவும் உள்ளது	ஷெ . . . . . 86 2 6
8 பாதை	பாதை	ஷெ . . . . . 1 2 33
9 நிலம்ப தோட்டம்	தேயிலை	மேற்படியும், கலஹாவைச்சேரந்த வி. சிவானந்தம்பிள்ளை அவர்களின் பெயரால் தகராறுள்ளது 0 1 37
10 ஷெ	நெல்வயல் (பண்படுத்தாதது)	பீகோக் நிலம்ப (இலங்கை), தேயிலை ரப்பா எஸ்ரேட் லிமிட் 1 0 5 டெட், எஜெனஸ் : பவுண்ட பிரதால், லிமிட்டெட், கொழும்பு
11 ஷெ	ஷெ	ஷெ . . . . . 2 1 23
12 ஷெ	ஷெ	ஷெ . . . . . 1 1 14
13 நிலம்ப தோட்டம்	காடும் பத்தையும் உள்ளது	ஷெ . . . . . 72 2 25
14 ஷெ	காய்கறி தோட்டமும், பலா, ரப்பால் மரங்களும், 3 தகரம் போட்ட அறைகளும், ஒரு தகரம் போட்ட மலக்கூடும், தகரம் போட்டுள்ள மண் மோட்டார வண்டி, நிறுத்தும் அறையில் ஒரு பாகமுள்ளது தோட்டம் (பாகம்), (பண்படுத்தாதது), ஒரு செங்கற் கோயிலும் உள்ளது	ஷெ . . . . . 0 3 17
15 ஷெ	ஷெ	ஷெ . . . . . 0 0 5

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமபடி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அடிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் தேசாதிபதியவர்களின் எண்ணப்படி விவசாய மந்திரி அவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார எண்ணியிருக்கிறாரா எனப்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய 1950 ம (ஓ) (ஜூலை) ஆடி மாதம் 11 ந தேதியிலன்றி காலை 10 மணிக்கு கணடிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவ்வுடநதைகளுக்காய்த தாம் சாதிகரும் உரித்துகளின் தொகையையும் விவரங்கனையும் சொல்லுமபடி இதனால் அவர்களுட்குறி கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

கணடிக் கச்சேரி, வீ. ஜே. எச். குணசேகர,  
1950 ம (ஓ) (ஜூலை) ஆனிமீ 6 ந உ. உதவி அரசாட்சி ஏசனடு.

உரிக்குவ மதிகையில் இருக்கும் உட்குமுற்றயில் ஒரு பிரசித்தி கினறு கட்டுவதற்காக எனனும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும காணியை, அஃதாவது :—

பிரதமப்படத்து இல : A 1,541 குறிச்சி—உரிக்குவ மதிகே உட்குமுறு		விசாலம்.
துண்டு. காணியின பெயர்.	விபரம்.	உரித்தாளியின பெயர்.
1 கனதேவிகோல பண்சல்லத்த	தோட்டம், (பயிர் முதலியவை விளைவிக்கப்பட்டு இடம்) ஜீ. ற்நப்பால் தேரேர், உரிக்குவ ஒரு கிணறுமுள்ளது	0 0 1.6

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமபடி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அடிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் தேசாதிபதியவர்களின் எண்ணப்படி விவசாய மந்திரி அவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார எண்ணியிருக்கிறாரா எனப்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய 1950 ம (ஓ) (ஜூலை) ஆடி மாதம் 12 ந தேதியிலன்றி காலை 10 மணிக்கு உரிக்குவ வி. சி. ஆபிசில் எனமுன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணியிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவ்வுடநதைகளுக்காய்த தாம் சாதிகரும் உரித்துகளின் தொகையையும் விவரங்கனையும் சொல்லுமபடி இதனால் அவர்களுட்குறி கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

கணடிக் கச்சேரி, வீ. ஜே. எச். குணசேகர,  
1950 ம (ஓ) (ஜூலை) ஆனிமீ 6 ந உ. உதவி அரசாட்சி ஏசனடு.



G/ககதலுவ அரசாங்க மத்திய பாடசாலைக்காக என்னும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணியை, அஃதாவது :—

துணடு	காணியின் பெயர்	பிரதமப்படத்து இல . A 1,211. குறிச்சி—அறறடயவததுகொடை	விபரம்	உரித்தாளியின் பெயர்.	விசாலம்.
				எ. ரூ. ப.	
1	மஹாஹேன அல்லது கத்திலிதுடுவகுவினடு வதத	25-60 வருஷ 1,260 தென்கைகரும், 60 வருஷ 76 பலாககரும், ஒரு புளியும்,	2 நாடமரங்கரும், 25-40 வருஷ 7 மாமரங்கரும், ஒரு புளு, 2 கொன, 3 கங்கதெல, ஒரு கொடபொற, ஒரு தவத்தமரமும், 10-20 வருஷ ஒரு விளாததி, 5 முந்திரிகை, ஒரு ஜம்பு, 4 நாறன, ஒரு டொங்கா, 6 ராப்பலா, 2 பிலின, 3 எலுமிச்சை, 3 கமுமரங்கரும், 3 ஒலையால் வேயப்பட மண வீடுகரும், ஒரு கட்டுப்படாத கிணறும் அடங்கிய தெனநந தோட்டம்	மிசில வீ. ர. அபயகோன் 13 0 18*4 அல்லது எஸ். ஜே ஏ அபய கோன், "பதமவாச," போமிறிய, கடுவெல	13 0 18*4

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி (203 அதிகாரம்) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் கௌரவ காணி விவசாய மந்திரி எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார் எனபதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான இதனைக்கொண்டு பிரித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரர்மூலமாய 1950 ம (ஓ) (ஜூலை) ஆடி மாதம் 11 ந தேதியிலன்று காலே 10 மணிக்கு காலிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணியிலுள்ள உடநதைகளினது தனமையையும் அவவுடநதைகளுக்காயத் தாம சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

காலிக் கச்சேரி, 1950 ம (ஓ) (ஜூன்) ஆனிமீ 7 ந வ. வீ. பீ. வித்தாச்சி, உதவி அரசாட்சி ஏசனடு.

தெயநதரவில் ஒரு பிரசவசாலை நிரமானித்தல என்னும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :—

துணடு.	காணியின் பெயர்.	பிரதமப்படத்து இல 82, 83	குறிச்சிகள்—மடுவளவும் பண்டித்தபொறுவாவும்.	விசாலம்.
			உரித்தாளியின் பெயர்	எ. ரூ. ப.

27	உடவத்த தொடனகலஅறேவத்த	நப்பா தோட்டத்தின ஒரு பாகம் (வினச்சல இலலை)	திரு. டபிளபு. பாலசூரிய, நியாயவாதி, மாததறை	0 0 11*3
28	ஷெ	ஷெ	ஷெ	0 0 7 5

இறுதிக் கிராமப் படத்து இல. 82.

21	ஷெ	நப்பா தோட்டத்தில் 3-6 வருஷ 56 நப்பர் மரங்களும், 20 வருஷ ஒரு மாமரமுமிருக்கின்றன.	திரு. டபிளபு. பாலசூரிய, நியாயவாதி, மாத	0 0 22
22	ஷெ	நப்பா தோட்டத்தில் 3-6 வருஷ 60 நப்பா மரங்களும், 5 வருஷ ஒரு கிணறும் மரமும் இருக்கின்றன	திரு. டபிளபு. பாலசூரிய, நியாயவாதி, மாத	2 0 33*4

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளினபிரகாரம் நில விவசாயமந்திரியவா எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சிஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார் எனபதை 6 ம பிரிவின படி வேண்டிய பிரகாரம் நான இதனைக்கொண்டு பிரித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரர்மூலமாய 1950 ம (ஓ) (ஜூலை) ஆடி மாதம் 15 ந தேதியிலன்று முற்பகல் 10 மணிக்கு தெயநதரை பாடசாலையில் எனமுன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தனமையையும் அவவுடநதைகளுக்காயத் தாம சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

மாததறைக் கச்சேரி, 1950 ம (ஓ) (ஜூன்) ஆனிமீ 13 ந வ. எச். சீ குணவாதன், உப அரசாட்சி ஏசனடு

பூமியற்ற கிராமவாசிகளுக்கு வேளாண்மை செய்வதற்காக என்னும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :—

துணடு	காணியின் பெயர்.	பிரதமப்படத்து இல : A 927. குறிச்சிகள்—பட்டிப்பொளையும் அரசடித்தீவும.	விசாலம்.
		உரித்தாளியின் பெயர்.	எ. ரூ. ப.

1	பட்டிப்பொளையகண்டம	நெல்வயல் ..	அலையபோடிக்கிராமத்தமபி, பட்டிப்பொளை	26 1 23
2	ஷெ	நெல்வயல் ..	(1) எஸ். ஏகாம்பரமளின, அரசடித்தீவு, (2) வீ. சூமாரசங்கம, மகிலடித்தீவு, (3) வீ. மாணிக்கப்போடி, கொக்கடிச்சேலை	31 2 32
3	ஷெ	நெல் வயலும், 10-15 வருஷ 20 தென்கை மரங்களும், தகரத்தால் மேய்ந்த ஓர் நிலைபரமுள்ள கட்டிடமும், ஓர் கல்லால் கட்டப்பட்ட கிணறும் அடங்கிய தெனநந தோட்டம்	கண்ணப்பா சுபிரமணியம், ஆரப்பத்தை	28 1 33
4	ஷெ	சிறு காடு ..	அலையப்போடி கதிராமத் தீம்பி, பட்டிப்பொளை	2 2 15
8	பட்டிப்பொளையகண்டமும், பட்டிப்பொளையகாடும்	நெல் வயலும் பனைமரமும்டங்கிய ஒலித்தையம்	ஷெ ..	49 1 23
9	பட்டிப்பொளையகண்டம	நெல்வயல் ..	ஷெ ..	32 0 37
10	ஷெ	ஷெ ..	ஷெ ..	14 3 38
11	ஷெ	ஷெ ..	சின்னத்தமபி சாமித்தமபி, வெல்லாவெளி	4 1 26
12	ஷெ	ஷெ ..	சின்னத்தமபி, கண்ணப்பாபிளின, ஆரப்பத்தை	7 1 4
13	பட்டிப்பொளையகாடு	சிறு காடு ..	அலையப்போடி, கதிராமப்போடி, பட்டிப்பொளை	9 1 18
14	பட்டிப்பொளையகண்டம	நெல்வயல் ..	கண்ணப்பா சுபிரமணியம், ஆரப்பத்தை,	4 1 26
15	ஷெ	ஷெ ..	(1) அலையப்போடி ஞானமுத்தலும், (2) மூத்தத்தமபி பொன்னுசாமி, பட்டிப்பொளை	6 1 15
16	ஷெ	ஷெ ..	பாலிப்போடி, செமவாப்போடி, பட்டிப்பொளை	16 3 39
17	ஷெ	ஷெ ..	கே. மார்கண்டு, கொக்கடிச்சேலை	3 0 30
18	ஷெ	சிறு காடு ..	பாலிப்போடி, செமவாப்போடி, பட்டிப்பொளை	2 0 32
19	ஷெ	ஷெ ..	(1) காதமுத்த சின்னமுத்த, (2) காதமுத்த, தங்கம்மா, ஆரப்பத்தை	1 3 4
20	ஷெ	நெல் வயலும், செய்கை பண்ணப்பட்டாத நெல் வயலும்	ஷெ ..	21 2 36
21	ஷெ	ஷெ ..	(1) பாலிப்போடி மயிலிப்போடி (2) பாலிப்போடி, கதிராமப்போடி, (3) பாலிப்போடி, மரகதப்பிளின, (4) அலையப்போடி கதிராமத்தமபி, இவர்கள பட்டிப்பொளையில் குடியிருப்பவர்கள், (5) மயிலிப்போடி குஞ்சிலாப்போடி, (5) கதிராமப்போடி தங்கப்பிளின, இவர்கள் ஏறு லூரில் குடியிருப்பவர்கள்	15 3 28
22	ஷெ	நெல்வயல் ..	ஷெ ..	0 0 30
24	ஷெ	ஷெ ..	கதிராமப்போடி வைகாலிப்போடி, அரசடித்தீவு	18 2 0

துணர். காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம். ஏ. ஞா. ப.
25	பட்டிப்பொண்டைக்கண்டம்: நெல் வயலும், நெல்வயலும்	பாலிப்போடி மயிலிப்போடி, (2) பாலிப்போடி, கதிராமப்போடி, (3) பாலிப்போடி மரகதபிள்ளை, (4) அலியாப்போடி, கதிராமத்தம்பி, இவர்கள் பட்டிப்பொண்டையில் குடியிருப்பவர்கள், (5) மயிலிப்போடி குஞ்சிலாப்போடி, (6) கதிராமப்போடி தங்கபிள்ளை, இவர்கள் ஏறூரில் குடியிருப்பவர்கள்	18 2 20
26	ஓடி .. ஓடி ..	ம. திருமேனிப்பிள்ளை, கொக்கட்டிச்சேலை ..	19 0 32
27	ஓடி .. நெல்வயல் ..	ஓடி ..	7 0 36
28	ஓடி .. ஓடி ..	வல்லிபுரம் மாணிக்கப்போடி, அரசடித்தீவு ..	10 3 24
29	ஓடி .. ஓடி ..	ஓடி ..	9 1 25
30	ஓடி .. ஓடி ..	பாலிப்போடி கதிராமப்போடி, பட்டிப்பொண்டை ..	13 1 27
31	ஓடி .. ஓடி ..	ஓடி ..	3 1 7

எடுத்ததுகொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்ததுகொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம் அதிகாரம்) 5 ம் பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாயமந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம் பிரிவின படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய் விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சினை சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய் 1950 ம் (ஞா) ஆடி மாதம் 11 ந் தேதியிலன்று காலை 9.30 மணிக்கு களுவாகுகிக்குடி காரியாதிகாரி கந்தோரில் என்முன்பாக வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணிகளினுள்ள உடன்களினது தன்மையையும் அவ்வுடன்களினது தாம சாதிகும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களைத் திற கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

மட்டக்களப்புக் கச்சேரி,  
1950 ம் (ஞா) ஆனிமீ 10 ந் உ.

ர. ர. கிறேனியா,  
உதவி அரசாட்சி ஏசுண்டு.

கந்தமகம் கிராமச் சங்க ரேட்டுக்காக என்னும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னர்ச் சொல்லப்படும் காணியை, அஃதாவது:—

துணர். காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம். ஏ. ஞா. ப.
1	மின்கெற்றியாவல் .. நெல்வயல் ..	பீ. காத்தாசாயு, கதிரவளவவ, வெல்லாவ ..	0 0 3 2
2	ஓடி .. ஓடி ..	ஏ. எல். இப்புறவீரம் சாயு, கதிரவளவவ, வெல்லாவ ..	0 0 5 4

எடுத்ததுகொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்ததுகொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம் அதிகாரம்) 5 ம் பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் நில விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம் பிரிவின படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய் விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சினை சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய் 1950 ம் (ஞா) ஆடி மாதம் 31 ந் தேதியிலன்று காலை 9 மணிக்கு குருணாகக கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணிகளினுள்ள உடன்களினது தன்மையையும் அவ்வுடன்களினது தாம சாதிகும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களைத் திற கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

குருணாகக கச்சேரி,  
1950 ம் (ஞா) ஆனிமீ 9 ந் உ.

டபிளயு. ரீ. ஜயசிங்கம்,  
உதவி அரசாட்சி ஏசுண்டு.

கங்ககொடையிலிருந்து கரத்தை ரேட்டுக்கு காலடிப்பாதை கட்டுவதற்கு என்னும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னர்ச் சொல்லப்படும் காணியை, அஃதாவது:—

துணர். காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம். ஏ. ஞா. ப.
282	யமநதிவெல்கொடேவத்த .. சேனை ..	பி. வைரோசாவு மறுபேரும் ..	0 0 3 3

எடுத்ததுகொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி (203 ம் அதிகாரம்) காணி எடுத்ததுகொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம் பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் நில விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம் பிரிவின படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய் விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேச்சினை சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய் 1950 ம் (ஞா) ஆடி மாதம் 24 ந் தேதியிலன்று காலை 10.30 மணிக்கு இரத்தினபுரிக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணிகளினுள்ள உடன்களினது தன்மையையும் அவ்வுடன்களினது தாம சாதிகும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களைத் திற கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

இரத்தினபுரிக் கச்சேரி,  
1950 ம் (ஞா) ஆனிமீ 5 ந் உ.

ஆர். எச். டி. மானட்டேர்ன்,  
அரசாட்சி ஏசுண்டு.

**காணி மீட்டற் சட்டம்.**

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக காணியை பெற்றுக்கொள்வதற்கான அறிவித்தல்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் 2 (3) ம் பிரிவின படி காணிக் கொமிஷனார் எமக்கு அளித்த அதிகாரத்தினதே ஒழுகும் விஷய பெரோரா வித்தாசரி, காலி டிஸ்திரிக் உதவி மாகாண அதிபர் ஆகிய நான்—

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன்கத்து அடடவணியில் விவரிக் கப்பட காணி பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமெனக் காணிக் கொமிஷனார் நிர்ணயித்திருக்கின்றனரென்றும் குறித்த காணியை, பெற்றுக்கொள்ள அரசினர் உத்தேசித்திருக்கின்றனரென்றும்;
- (2) அத்தகைய காணியில் உள்ள சகல சோந்தைகளுக்கும் நஷ்ட ஈடுக்காய் விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்;
- (3) அத்தகைய காணியில் சோந்தையுடைய சகலரும் காலிக் கச்சேரியில் 1950 ம் (ஞா) ஆடி மாதம் 27 ந் தேதியன்று முற்பகல் 10 மணிக்கு நோமுகமாய் அல்லது பிரதிநிதிமூலம் எமக்கு முன்னர் சமூகமளித்து அத்தகைய காணியில் அவரவாக்குரிய சோந்தைகளையும் அத்தகைய சோந்தைகளுக்காய் நஷ்டாட்டின் தொகையையும் விவரங்களையும் கொடுக்கவேண்டுமென்றும்;

காணி பெற்றுத் சட்டத்தின் 6 ம் பிரிவின படி இத்தால் பகிரங்க அறிவித்தல் கொடுக்கின்றேன்

காலிக் கச்சேரி,  
1950 ம் (ஞா) ஆனிமீ 9 ந் உ.

வீ. பீ. வித்தாசரி,  
உதவி மாகாண அதிபர்.

அடடவணை.

ஆரம்பப்பட இல. A 1,179. கிராமம்—நெய்துவா.

துணர். காணியின் பெயர்.	விபரம்.	சோந்தை கேட்பவரின் பெயர்.	விசாலம். ஏ. ஞா. ப.
1	பனிலிவத்த 5-15 வயதுள்ள தென்கிள்ளை தென்னத் தோட்டம்	இராசக்ருண, டிஸ்திரிக் கோடு, காலி	0 2 3 6